

Cognitive Spoken English



Study Material of NLRC Spoken English



NLRC Spoken English
(For Graduates, Professionals and All)

Head Office: 4-81/60, Selliamman Nagar, M. Perumapalayam (PO), Salem – 636111, Tamil Nadu, India.
H/P: 9894854413, Phone: 0427-2912095, E-mail: nlrspokenenglish@gmail.com, Web: www.nlrc.in

**Please Visit Our Website
For
NLRC Spoken English**

www.nlrc.in

NLRC Spoken English is in

Chennai Now!!!

புலன் சார்ந்த பேசும் ஆங்கிலம் (Cognitive Spoken English)

ஆங்கிலம் கற்றுக்கொண்டு நம் தாய்மொழியை பாதுக்காத்து
நம் நாட்டில் மற்றும் இந்த உலகத்தில் சாதனை புரிய துடிக்கும்
இளைய அன்புள்ளங்களுக்கு எனது இனிய
புலன் சார்ந்த பேசும் ஆங்கிலத்தை
அர்ப்பணிக்கிறேன்

அன்புடன்

டாக்டர். க. ச. ஜெயக்குமார், பி.இ, எம்.டெக், எம்.எஸ், பிஎச்சி.



NLRC Spoken English
Regd Office: Selliamman Nagar, M. Perumapalayam (PO), Salem (DT),
Tamil Nadu, India - 636111

Copyright © NLRC Spoken English, 2008.

First Edition 2008

Cognitive Spoken English is copyright protected under the Copyright Act, 1957.

All rights reserved worldwide.

No part of this publication may be reproduced, stored in a retrieval system, or transmitted, in any form, or by any means, electronic, mechanical, photocopying, recording otherwise, without prior permission, in writing, of the publisher.

முன்னுரை

புலன் சார்ந்த பேசும் ஆங்கிலம் தமிழ் மக்கள் ஆங்கிலத்தில் சரளமாக தங்கு தடையின்றி பேசுவதற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது பேசும் ஆங்கிலத்திற்கு உண்டான கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கில இலக்கணத்தை பயன்படுத்தாமல் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது. இந்த குறிப்பேட்டில் இருக்கும் கருத்துகளை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டால், நீங்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் ஒரு வருடகாலம் ஆங்கிலத்தில் உரையாடியதற்கு சமமாகும்.

புலன் சார்ந்த பேசும் ஆங்கிலத்தின் முக்கிய நோக்கம், உங்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, உங்களுடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கி, நம் தாய்மொழியை அழியாமல் பாதுகாத்தல் ஆகும். ஆங்கிலத்தில் இருக்கும் புதிய கண்டுபிடிப்புகளையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் கற்று உங்களுடைய திறமைகளை வளப்படுத்தி, புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, நம் இந்திய நாட்டை வல்லரசு நாடாக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த புலன் சார்ந்த பேசும் ஆங்கிலத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்

க. ச. ஜெயக்குமார்.

பொருளடக்கம்

பாடம் 1	பேசும் ஆங்கிலத்தின் மனோதத்துவம் - பகுதி 1 (Psychology of Spoken English - Part 1)	7
பாடம் 2	மனிதர்களை குறிக்கும் பிரதிபெயர் சொற்கள் (Pronouns of Humans)	27
பாடம் 3	புலன் சார்ந்த வார்த்தைகள் (Cognitive Words)	37
பாடம் 4	வினைகள் (Verbs)	123
பாடம் 5	பண்புகள் சார்ந்த வார்த்தைகள் (Properties Words - Adjectives)	295
பாடம் 6	பேசும் ஆங்கிலத்தின் மனோதத்துவம் - பகுதி 2 (Psychology of Spoken English - Part 2)	367
பாடம் 7	ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தின் உரையாடல்கள் மற்றும் அவைகளின் தமிழாக்கம் (Hollywood English Movie Dialogues And Their Tamil Translation)	375
பாடம் 8	நேர்காணலுக்கான மாதிரி கேள்விகள் (Model Questions for Interview)	383

சுருக்கமான வார்த்தைகளின் விரிவாக்கம்

Meaning

ஒரு வார்த்தையின் முதன்மை பொருள் அல்லது அர்த்தம்

Phrase Meaning

சொற்றொடரின் அர்த்தம்

pat

வாக்கிய அமைப்பு (Pattern)

syn

ஒரே பொருளை கொண்ட மற்ற வார்த்தைகள் (Synonym)

/

அல்லது

sb

யாரோ ஒருவர் (Somebody)

sth

ஏதாவது ஒன்று (Something)

do

வினை (Verb)

doing

வினையின் ing அமைப்பு (Verb-ing ,i.e. eating, trying...)

Vpp

வினையின் past participle அமைப்பு (Verb-pp ,i.e. eaten, gone...)

pat: wrong for (doing) sth

என்றால் அடைப்பினுள் () இருக்கும் வார்த்தையை பயன்படுத்தியும் அல்லது பயன்படுத்தாமலும் வாக்கியம் அமைக்கலாம்.

pat: be able

be ஆனது is, are, was, were போன்றவைகளில் ஏதாவது ஒன்றை குறிக்கும்.

பாடம் - 1

பேசும் ஆங்கிலத்தின் மனோதத்துவம்

பகுதி - 1

Chapter - 1

Psychology of Spoken English

Part - 1

I Cognitive Spoken English உருவாக்கப்படுவதற்கான காரணம் என்ன? மற்றும் உங்களின் பேசும் ஆங்கிலத்தின் புலமையை கண்டறியும் சோதனை

Cognitive Spoken English என்பதை தமிழில் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலம் என்று கூறலாம். மாணவர் ஒருவர் இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் என்று வைத்துக் கொள்வோம். நான் அவரிடம் தமிழில் இருக்கும் 10 பக்க கதையை கொடுத்து “இந்த கதையை படித்து விட்டு இதை எனக்கு சொல்லுங்கள்” என்று கூறுகிறேன். நான் இதை சொன்னவுடன் அந்த மாணவர் கதையை படிப்பார். கதையை புரிந்துக் கொண்டப் பிறகு, 10 பக்க கதையை நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் என்னிடம் சொல்லி முடிப்பார். மாணவர் கதையை என்னிடம் சொல்லும்போது அவர் மிகவும் இயல்பாக பேசுவார். மேலும், அவர் எதற்கும் பதட்டப்படாமல் பேசுவார்.

நான் அதே மாணவரிடம் 10 பக்க ஆங்கில கதையை கொடுத்து “இந்த கதையை படித்து விட்டு இதை எனக்கு ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்று கூறுகிறேன். அவர் கதையை படித்து நன்றாக புரிந்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் புரிந்துக் கொண்ட கதையை என்னிடம் சொல்லும் போது கீழ்க்கண்ட இன்னல்களுக்கு உட்படுகிறார்.

- ★ அவர் ஆங்கிலத்தில் பேசும் போது, கதையில் இருக்கும் ஆங்கில வாக்கியத்தை அப்படியே பயன்படுத்தி பேசுவார்.
- ★ அவர் புரிந்துக் கொண்ட கதையை முதலில் தமிழில் மொழி பெயர்ப்பார். பிறகு, தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்.
- ★ அவர் தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, தமிழ் வாக்கியத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்குண்டான ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஆங்கில வாக்கியத்தை அமைப்பார். அவர் மனதில் தமிழ் வார்த்தைக்கு தகுந்த ஆங்கில வார்த்தை உதிக்கவில்லை என்றால், அவர் மனதில் படபடப்பு ஏற்படும்; அவரின் நாக்கு பிரலும்; பயத்தில் அவருக்கு வியர்க்கும்.
- ★ ஆங்கிலத்தில் பேசும் போது (அதாவது ஆங்கில வாக்கியத்தை அமைக்கும் போது), எந்த conjunction-யை பயன்படுத்துவது; எந்த tense-யை பயன்படுத்துவது; எந்த preposition-யை பயன்படுத்துவது என்று யோசிப்பார். அவர், அதிக நேரம் ஆங்கில வாக்கியத்தை இலக்கண பிழையின்றி அமைப்பதில் செலவிடுவார்.

ஆனால், அவர் தமிழில் பேசும் போது மேற்சொன்ன இன்னல்களுக்கு ஆளாவதில்லை. ஆங்கிலம் பேசும் போது மட்டும் ஏன் இந்தப் பிரச்சனைகள்?

எங்களின் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், மேற்சொன்ன இன்னல்களுக்கு ஆட்படாமல் ஒருவரை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைப்பது ஆகும்.

மேற்கண்ட சூழ்நிலைகளை வைத்து மக்களை மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

- ☆ ஆங்கிலத்தில் படித்தால் எனக்கு நன்றாக புரியவில்லை. (நீங்கள் எங்களின் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.)
- ☆ ஆங்கிலத்தில் படித்தால் எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால், ஆங்கிலத்தில் பேசும்போது மேற்சொன்ன இன்னல்களுக்கு ஆட்படுகிறேன். (நீங்கள் எங்களின் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.)
- ☆ ஆங்கிலத்தில் படித்தால் எனக்கு நன்றாக புரிகிறது. ஆங்கிலத்தில் பேசும்போது மேற்சொன்ன இன்னல்களுக்கு ஆட்படுவதில்லை. (உங்களுக்கு இந்த புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சி தேவையில்லை. ஆனால், உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் பயிற்சியில் சேரலாம்.)

II யார் யார் எங்களின் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்?

எங்களின் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சியில் சேர நீங்கள் தமிழ் மொழியில் எழுத மற்றும் பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். (உங்களுக்கு தமிழ் பேச மட்டும் தெரிந்தால், நாங்கள் கொடுக்கும் குறிப்பேடுகளின் கருத்துகளை மற்றவர் வாசிப்பதன் மூலம் நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.)

- ☆ பள்ளி மாணவர்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கற்கும் மாணவர்கள்)
- ☆ கல்லூரி மாணவர்கள் (மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, கலை, அறிவியல், விவசாயம் மற்றும் ஆராய்ச்சி துறையில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்)
- ☆ அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள்.

ஆகியோர் எங்களின் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

(முக்கிய குறிப்பு: எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சிகள் கொடுக்கப்படும். பயிற்சியில் எந்த வகையான பாகுபாடும் கிடையாது. இதற்கு காரணம் என்னவென்றால், மனிதர்களின் மூளையில் இருக்கும் பதிவு செய்யும் பொருள் (memory) எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதால் இது சாத்தியமாகிறது.)

IV நீங்கள் புலன் சார்ந்த பேசும் ஆங்கில பயிற்சியை முடித்தப் பிறகு, உங்களுக்கு மனதளவில் ஏற்படும் விளைவுகள் யாவை?

நீங்கள் ஆங்கிலப் பயிற்சியை முடித்தவுடன் மேற்சொன்ன இன்னல்களுக்கு ஆட்படாமல் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவீர்கள். இது மட்டுமல்லாமல், கீழ்க்கண்ட விளைவுகள் உங்கள் மனதளவில் ஏற்படும்.

- ⌚ உங்கள் மனதில் ஆங்கிலத்திற்கான Learning Nucleus உருவாகும். Learning Nucleus என்பது நம் மூளையில் இருக்கும் Physical Memory மற்றும் Semantic Memory இடையே பிணைப்பை ஏற்படுத்தும் காரணி ஆகும். இதன் விளைவால், ஆங்கிலத்தில் இருக்கும் கருத்தை புரிந்துக்கொண்டு அதை மற்றவரிடம் சொல்லும்போது உங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகளை கொண்டு இயல்பாக பேசுவீர்கள். இதன் விளைவால் மேற்சொன்ன இன்னல்களுக்கு உள்ளாகமாட்டீர்கள்.
- ⌚ ஆங்கிலம் பேசும்போது உங்களுக்கு ஏற்படும் பயம், படபடப்பு, வெட்கம், தாழ்வு மனப்பான்மை போன்றவைகள் விலகும்.
- ⌚ உங்களுக்கு தன்னம்பிக்கை வளரும், ஆங்கிலத்தில் பேசினால்தான் ஒருவர் புத்திசாலி என்ற எண்ணம் மறைந்து, உண்மையான அறிவுக்கும் மற்றும் உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் (கொரியர்கள், ஜப்பானியர்கள் போல)
- ⌚ எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நினைத்த கருத்துகளை ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம் (without any preparation).

V Cognitive Spoken English (புலன் சார்ந்த பேசும் ஆங்கிலம்) என்றால் என்ன?

முதலில் மனிதன் எப்படி இந்த உலகத்தில் இயங்குகிறான் அல்லது செயல்படுகிறான் என்று பார்போம். மனிதனின் ஐம்புலன்கள், மூளை, கை மற்றும் கால்கள் ஆகியவை அவன் செயல்படுவதற்கு முக்கியமாக அமைகிறது. பொதுவாக மனிதன், முதலில் தன் ஐம்புலன்கள் மூலமாக உலகத்தில் உள்ள

பொருட்கள் மற்றும் செயல்களை உள்வாங்கி கொள்கிறான். மனிதனின் மூளையானது இந்த உள்வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் செயல்களை கொண்டு சில முக்கியமான முடிவுகளை எடுக்கும். இதை நாம் சிந்தித்தல் அல்லது யோசித்தல் (decision making) என்றுக் கூறலாம். பிறகு, மனிதனின் கைக்கால்கள் மூளையின் முடிவுகளுக்கு தகுந்தவாறு செயல்களை உருவாக்கும்.

ஒரு மனிதனாகட்டும் அல்லது பிறந்த குழந்தையாகட்டும், அவர்களின் ஐம்புலன்களின் உதவியுடன் மட்டும்தான் இந்த உலகத்தை பற்றி அவர்கள் தெரிந்துக் கொள்கிறார்கள். நமது ஐம்புலன்கள் நன்றாக வேலை செய்யவில்லை என்றால் நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு மிக கடினமாக இருக்கும்.

இரண்டு வயது குழந்தைக்கு நாம் தமிழ் மொழியை கற்றுக்கொடுக்கும் போது முதலில் பெயர்சொல்லில் (noun) இருந்து ஆரம்பிப்போம். அதாவது, ஒரு கருப்பான பறவையை காண்பித்து இது “காகம்” என்று கூறுவோம். கையில் உணவை எடுத்து வாயில்போட்டு மென்று முழுங்குவதை காண்பித்து “சாப்பிடு” என்று கூறுவோம். இவ்வாறு நம் ஐம்புலன்கள் மூலமாக தமிழ் மொழியை கற்றுத் தருவதற்கு “புலம் சார்ந்த பேசும் தமிழ்” என்று கூறப்படும். இதே போன்று நம் ஐம்புலன்கள் மூலமாக ஆங்கில மொழியை கற்றுத்தருவதற்கு “புலம் சார்ந்த பேசும் ஆங்கிலம்” எனக் கூறப்படும்.

மேலே கூறிய கருத்தை இன்னும் எளிதாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம். நாம் குழந்தையாக பிறந்து வளரும் போது, நம் ஐம்புலன்கள் மூலமாக இந்த உலகத்தை தெரிந்துக் கொள்கிறோம். நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தமிழில் பேசுவதால் நாமும் தமிழில் சரளமாக பேசுகிறோம். நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து மும்பை செல்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்று வைத்துக்கொள்வோம். மும்பையில் ஒரு வருடம் வசிக்கிறீர்கள். அந்த ஒரு வருட காலத்தில் நீங்கள் ஹிந்தியை நீங்கள் சரளமாக பேசுவீர்கள். நீங்கள் ஹிந்தியை சரளமாக பேசுவதற்கு காரணம் உங்களை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலானோர் ஹிந்தியில் பேசுவது ஆகும். அதே மாதிரி, நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசும்போது நாமும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவோம். ஆனால், நம் தமிழ் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்களிடம் நாம் உரையாடுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஒரு அரிதான காரியம் ஆகும். ஏனென்றால் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் கூட தமிழில்தான் பெரும்பாலும் உரையாடுகிறார்கள்.

இந்த பிரச்சனையை போக்குவதற்குத்தான் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் தரும் இந்த குறிப்பேட்டை நீங்கள் புரிந்துக் கொண்டால், நீங்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் ஒரு வருடகாலம் உரையாடியதற்கு சமமாகும்.

நாங்கள் நடத்தும் ஆங்கிலப் பயிற்சி இங்கு குறிப்பிட்டள்ள கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இதனால்தான் நீங்கள் ஆங்கிலம் எளிதாக கற்றுக் கொள்ளமுடிகிறது.

VI தமிழ் மாணவர்கள் அல்லது தமிழ் மக்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாமல் இருப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சனைகள் யாவை? அவற்றை போக்குவதற்கான வழிகள் யாவை?

பன்னிரண்டு வகையான பிரச்சனைகள் தமிழ் மக்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனுடன் இப்பிரச்சனைகளை போக்குவதற்குவான வழிமுறைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வழி முறையில் கற்கும் நீங்கள் கண்டிப்பாக இங்கு விவரிக்கப்பட்டுள்ள குறிப்புகளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் நன்றாக புரிந்துக் கொள்ளாவிடில், நீங்கள் ஆங்கிலம் கற்பித்தலுக்கு செலவிட்ட உழைப்பு வீணாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

பிரச்சனை : 1

ஆங்கிலம் பேசுவதற்கு நீங்கள் உரைநடை ஆங்கிலத்தில் இருக்கும் வாக்கியங்களை பயன்படுத்துவது அதாவது complex sentence-யை பயன்படுத்துவது ஆகும்.

விளக்கம் :

- ⌚ பல சமயங்களில், நீங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் கருத்துகளை தெரிந்துகொள்ள புத்தகங்கள், செய்தி தாள்கள் போன்றவைகளை படிக்கிறீர்கள். இதன் விளைவால் நீங்கள் ஆங்கிலம் பேசும் போது புத்தகத்தில் இருக்கும் வாக்கியங்களை பயன்படுத்துகிறீர்கள்.
- ⌚ சிலர் ஆங்கிலத்தில் படிக்கும் போது அதன் வாக்கியங்களை நன்றாக புரிந்துகொள்வார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசும் போது பதட்டத்திற்கு உட்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஆங்கிலம் பேசும் போது புத்தகத்தில் இருக்கும் வாக்கியங்களை அப்படியே பயன்படுத்துவதுதான்.
- ⌚ சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது புரிந்துகொண்ட கருத்தை முதலில் தமிழில் மொழி பெயர்ப்பார்கள். பிறகு, தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்கள். ஒருவர் தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது, தமிழ் வாக்கியத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்குண்டான ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஆங்கில வாக்கியத்தை அமைப்பார். அவர் மனதில் தமிழ் வார்த்தைக்கு தகுந்த ஆங்கில வார்த்தை உதிக்கவில்லை என்றால், அவர் மனதில் படபடப்பு ஏற்படும்; அவரின் நாக்கு பிரலும்; பயத்தில் அவருக்கு வியர்க்கும்.
- ⌚ ஒருவர் ஆங்கிலத்தில் பேசும்போது (அதாவது ஆங்கில வாக்கியத்தை அமைக்கும்போது) எந்த conjunction-யை பயன்படுத்துவது; எந்த tense-யை பயன்படுத்துவது; எந்த preposition-யை பயன்படுத்துவது என்று யோசிப்பார். அவர், அதிக நேரம் ஆங்கில உரைநடை வாக்கியத்தை இலக்கண பிழையின்றி அமைப்பதில் செலவிடுவார்.

பிரச்சனை : 1 யை போக்கும் வழிமுறைகள் :

- ★ ஆங்கிலத்தில் மூன்று வகையான வாக்கியங்கள் இருக்கிறது. அதாவது simple sentences, compound sentences, and complex sentences.
- ★ நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு simple sentences மற்றும் compound sentencesகளை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். Compound sentences என்பது simple sentences வுடன் coordinating conjunction (i.e, and, so, but, then, etc) போன்றவைகளை இணைப்பது ஆகும்.
- ★ நீங்கள் ஆங்கிலம் கற்கும் ஆரம்ப காலத்தில் கீழ்க்கண்ட குறிப்புகளை கட்டாயம் ஞாபகத்தில் வைக்கவும்.
 - ☞ ஆங்கிலத்தில் பேசுவதற்கு simple sentences களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
 - ☞ நீங்கள் எந்த வகையான conjunction களையும் பயன்படுத்த வேண்டாம்.
 - ☞ சில சமயங்களில் எந்த preposition-யை பயன்படுத்துவது என்ற சந்தேகம் இருந்தால், அதை பயன்படுத்தாமல் ஆங்கிலத்தில் பேசங்கள்.
 - ☞ சில சமயங்களில் a, an, the போன்ற வார்த்தைகளில் எதை பயன்படுத்துவது என்று குழப்பம் ஏற்படும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்கள்.

- ☞ ஆங்கிலம் கற்கும் காலத்தில் present tense-யை மட்டும் பயன்படுத்த வேண்டும். காலத்தைக் குறிப்பிட அதற்குண்டான ஆங்கில வார்த்தையை பயன்படுத்தவும். எடுத்துக்காட்டுக்கு, I come here yesterday, இதில் Present tense பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலத்தைக் குறிக்கும் சொல் “yesterday” (நேற்று).
- ★ இந்த உலகத்தில் நடக்கும் செயல்களை, காலத்தைப் பொறுத்து, அவற்றை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
- ☞ ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் செயல்கள் - அதாவது முதல் செயல் நடந்து முடிந்தப் பிறகு இரண்டாவது செயல் ஆரம்பிக்கும். இரண்டாவது செயல் நடந்து முடிந்தப் பிறகு மூன்றாவது செயல் ஆரம்பிக்கும். இதை ஆங்கிலத்தில் இரு வழிகளில் குறிப்பிடலாம்.
- * முதல் முறை : simple sentences களை தொடர்ந்து குறிப்பிடுவது ஆகும். (sentence 1; sentence 2; sentence 3; etc). எடுத்துக்காட்டு : தமிழில்: நான் குளிக்கிறேன்: நான் சாப்பிடுகிறேன். ஆங்கிலத்தில்: I take bath; I eat.
- * இரண்டாவது முறை : First (முதலில்/முதலாவதாக), Second (இரண்டாவதாக), Then (பிறகு), And (மேலும்), Next (அடுத்ததாக) போன்ற வார்த்தைகளை வாக்கியங்களுக்கு இடையில் பயன்படுத்துவது ஆகும். எடுத்துக்காட்டு: முதலில் நான் குளிக்கிறேன்: பிறகு சாப்பிடுகிறேன். ஆங்கிலத்தில்: First, I take bath; Then I eat.
- ☞ ஒரே சமயத்தில் நடக்கும் இரு செயல்கள் - இதில் இரு செயல்கள் ஒரே சமயத்தில் (நேரத்தில்) நடக்கும். இதை ஆங்கிலத்தில் meanwhile (அதே சமயத்தில் / அதே நேரத்தில்) at the same time (அதே சமயத்தில் / அதே நேரத்தில்) போன்ற வார்த்தைகளை கொண்டு கூறலாம்.
- * மேற்சொன்ன ஏதாவது ஒரு வார்த்தையை இரண்டு Simple Sentences னுக்கு இடையில் பயன்படுத்தி ஒரே சமயத்தில் நடக்கும் இரு செயல்களை ஆங்கிலத்தில் பேசலாம், அதாவது (Sentence 1, At the same time/Meanwhile, Sentence 2). எடுத்துக்காட்டு : நான் சாப்பிடுகிறேன், அதே நேரத்தில், போன் மணி அடிக்கிறது. ஆங்கிலத்தில்: I eat, Meanwhile, The phone rings.
- ★ நான் தமிழில் ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொண்டு, அதை ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று பலரிடம் கேட்டேன். இதுதான் அந்த சூழ்நிலை “நான் மார்கெட்டுக்குப் போனப்ப என் நண்பனை சந்திச்சேன்” அதை ஆங்கிலத்தில் பலர் சொன்னது: “When I went to market, I met my friend” இந்த வாக்கியத்தை அவர்கள் சொல்லும் போது மிகவும் யோசித்து, பிறகு பதட்டத்துடன் அந்த வாக்கியத்தை சொன்னார்கள். இந்த ஆங்கில வாக்கியத்தை பேசுவதற்கு பயன்படுத்தலாமா?
- ★ பேசும் ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, அந்த வாக்கியம் தவறு. இது complex sentence ன் வகையை சேர்ந்தது. இது உரைநடை ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
- ★ பேசும் ஆங்கிலத்தில் வாக்கியத்தை அமைக்கும் போது கீழ்கண்ட குறிப்புகளை கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
- ☞ முதலில் என்னயென்ன செயல்கள் இருக்கிறது என்று வரிசைப் படுத்தவும். (மொத்தம் இரண்டு செயல்கள் : மார்கெட்டுக்கு செல்லுதல் மற்றும் என் நண்பனை சந்தித்தல்).

- ☞ செயல்களை Present tense-யை பயன்படுத்தி ஆங்கிலத்தில் உருவாக்குங்கள் : I go to market; I meet my friend
- ☞ செயல்கள் எந்த வகையை சேர்ந்தது என்று பாருங்கள்: இங்கு கொடுக்கப்பட்ட சூழ்நிலை ஒன்றன் பின் ஒன்றாக நடப்பது ஆகும். இதை ஆங்கிலத்தில் பேசும் போது I go to market; I meet my friend அல்லது First, I go market; Then, I meet my friend என்று சொல்ல வேண்டும்.
(குறிப்பு : முதலில் Present Tense யை பயன்படுத்தி ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொள்ளுங்கள். அதற்குப்பிறகு மற்ற Tense களை பயன்படுத்தி ஆங்கிலத்தில் பேசுவது மிகவும் எளிது).
- ☆ நீங்கள் இங்கு கவனித்தீர்களானால் மேலே குறிப்பிட்ட ஆங்கில வாக்கியங்களை அமைக்கும் போது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட simple sentencesகளை பயன்படுத்துகிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒருவர் simple sentencesகளை தங்குதடையின்றி உருவாக்கினால் போதும். இவைகளை வைத்து அவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசலாம். நாங்கள் கொடுக்கும் வார்த்தைகளின் குறிப்பேடுகளின் முக்கிய நோக்கம் என்னவென்றால் எப்படி simple sentencesகளை தங்கு தடையின்றி உருவாக்குவது ஆகும்.
- ☆ எங்கள் பயிற்சியில் ஆங்கில இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கிடையாது.
- ☆ நாங்கள் கொடுக்கும் வார்த்தைகளின் குறிப்பேடுகளை முழுமையாக புரிந்துக்கொள்ளுங்கள்.

பிரச்சனை : 2

ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் வேகமாக பேசுகிறீர்கள்.

விளக்கம் :

- ① பலர் ஆங்கிலத்தில் பேசும்போது மிகவும் வேகமாக பேசுவார்கள். இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வாக்கியம் சரியா தவறா என்ற பயம் தான். நீங்கள் உரைநடை ஆங்கில வாக்கியத்தை பேசுவதற்கு பயன்படுத்தினால் இப்பிரச்சனை வரும்.
- ② ஆங்கிலத்தில் வேகமாக பேசுபவர்கள், அவர்கள் வாக்கியத்தை பேசி முடித்தவுடன் அவர்களுக்கே தாம் என்ன பேசினோம் என்று தெரியாது.
- ③ சிலர் ஆங்கிலத்தில் பேசும் போது, அதன் வாக்கியத்தை முடிப்பதில் மட்டும் குறியாக இருப்பார்கள். ஆனால் இவர் பேசுவதை கேட்கும் நபருக்கு புரிந்ததா இல்லையா என்று கண்டுக்கொள்ள மாட்டார்.
- ④ சிலர் ஆங்கிலத்தில் ஏதாவது பேசவேண்டுமெனில், அவர்கள் பேசுவதை பேப்பரில் எழுதி மனப்பாடம் செய்துகொண்டு பேசுவார்கள். அவர்களை குறிக்கிட்டு, இடையில் ஏதாவது கேள்வி கேட்டால் மிகவும் பதட்டப்படுவார்கள்.
- ⑤ ஆங்கிலத்தில் பேசுபவர் பேசும்போது வார்த்தைகளுக்கு இடையில் ஒரு வினாடி கால அளவு கொடுத்தால் கூட அவருக்கு ஒரு நிமிடம் அல்லது அதிக நேரம் கால அளவு கொடுப்பது போல் தோன்றும்.

பிரச்சனை : 2யை போக்கும் வழிமுறைகள் :

- ☆ ஆங்கிலத்தில் பேசும்போது மெதுவாக பேசவும். அதாவது, வார்த்தைகளுக்கு இடையில் குறைந்தது 3 - 5 வினாடிகள் கால அளவு கொடுத்து பேசவும். நீங்கள் ஆங்கிலம் நன்றாக கற்றுக் கொண்ட பிறகு கால அளவை தானாகவே குறைத்துக் கொள்வீர்கள்.

- ❖ ஆங்கிலம் பேசும்போது நீங்கள் மூன்று வகையான சூழ்நிலைகளுக்கு உட்படுகிறீர்கள். இங்கு கொடுக்கப்பட்ட முறைகளை நீங்கள் கையாண்டால், எந்த சூழ்நிலையிலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம்.
- ❖ நீங்கள் முன்கூட்டியே தயார் செய்யாமல் திடீர் என்று பேசும்போதும், யாராவது கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும்போதும், சிறிது நேரம் எடுத்துக்கொண்டப் பிறகுதான் யாராலும் பேச ஆரம்பிக்க முடியும். அந்த நேரத்தில் ம் ம் ம் ம் ம்... ("um um um...") என்று குரல் ஒலி எழுப்பி வாக்கியத்தை ஆரம்பியுங்கள். இப்படி செய்தால் உங்கள் பேச்சை கேட்பவர் என்ன நினைப்பார் என்றால், நீங்கள் யோசித்து பதில் சொல்கிறீர்கள் என்று நினைப்பார். (எடுத்துக்காட்டு : um um um..., He comes here tomorrow....)
- ❖ சில சமயங்களில் நீங்கள் பேசும்போது வாக்கியத்தை உங்களால் உடனே முடிக்க முடியாது. அதாவது அந்த வாக்கியத்தில் 6 வார்த்தைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் 3 வார்த்தைகள் மட்டும்தான் பேச முடிகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மூன்று வார்த்தைகளை பேசியவுடன், மற்ற மூன்று வார்த்தைகளை பற்றி யோசனை செய்வீர்கள். யோசனை செய்தபிறகு, நீங்கள் மற்ற வார்த்தைகளை பேசுவீர்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் இங்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் (you know / you know what / um um um.../ yes) ஏதாவது ஒன்றை சொல்லுங்கள். (எடுத்துக்காட்டு : I go to../ um um um.../ salem tomorrow morning). **இங்கு கடைசி மூன்று வார்த்தைகளுக்கு பதிலாக, எல்லா வார்த்தைகளையும் கூட நீங்கள் சேர்த்து பேசலாம். அதாவது. I go to../ um..../ I go to salem tomorrow morning.**
- ❖ நீங்கள் பேசும்போது உங்களால் வாக்கியத்தை (யோசித்தப் பிறகும் கூட) முடிக்க முடியவில்லை என்றால் அல்லது தற்போது பேசும் வாக்கியத்திற்கு உண்டான கருத்து (topic) பிடிக்கவில்லை என்றால், வேறு வாக்கியத்துக்கு (வேறு topicக்கு) மாறி விடுங்கள். யோசிக்கும் நேரத்தில் இங்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் you know/ you know what/ um um um.../ yes ஏதாவது ஒன்றை பேசுங்கள். (எடுத்துக்காட்டு : we go to cinema and we eat../ um um um.../ we discuss about Math). இங்கு முதல் வாக்கியத்தில் நீங்கள் "நாம் சினிமாவுக்கு போகலாம் மற்றும் நாம் சாப்பிடலாம்" என்று சொல்கிறீர்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆதலால் நீங்கள் வேறு topicக்கைப் பற்றி பேசுகிறீர்கள். அதாவது, "நாம் கணக்கைப் பற்றி விவாதிக்கலாம்" என்று சொல்கிறீர்கள்.

பிரச்சனை : 3

ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்கிறீர்கள்.

விளக்கம் :

- ❖ பலர் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்கிறார்கள். அதாவது தமிழ் வாக்கியங்களில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் அதற்குண்டான ஆங்கில வார்த்தைகளை கொண்டு மொழி பெயர்ப்பார்கள்.
- ❖ மொழி பெயர்த்தல் உரைநடை ஆங்கிலத்தில் 70 சதவீத சூழ்நிலைகளுக்கும் மற்றும் பேசும் ஆங்கிலத்தில் 30 சதவீத சூழ்நிலைகளுக்கும் மட்டும்தான் வெற்றிகரமாக அமையும்.

- இந்த மொழி பெயர்ப்பானது, நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. இதனால்தான் உரைநடை ஆங்கிலத்தில் புலமைப் பெற்ற பலர் ஆங்கிலத்தில் பேசும்போது பதட்டப்படுவர்.

பிரச்சனை : 3யை போக்கும் வழிமுறைகள் :

- இந்த மொழிபெயர்ப்பு பிரச்சனையை போக்குவதற்கு வாக்கிய அமைப்பு முறை (sentence pattern) பயன்படுத்தப்படுகிறது. வார்த்தைகளின் குறிப்பேடு இந்த முறையை வைத்துதான் எழுதப்பட்டுள்ளது.
- Absorb** என்ற வார்த்தைக்கு **உறிந்துகொள்ளுதல், உள் வாங்கிக்கொள்ளுதல்** என்று பொருள்படும். இன்னும் விரிவாக, ஒரு மரத்தின் வேர் அல்லது பஞ்சு நீரை உறிஞ்சுவதற்கும், கரும்பலகை ஒளியை அல்லது வெப்பத்தை உள்வாங்கி கொள்வதற்கும் absorb பயன்படுகிறது.
- இப்பொழுது நீங்கள் absorb ன் பொருளை நன்றாக தெரிந்துக் கொண்டீர்கள். உங்களிடம் கேட்கப்படும் அடுத்தக் கேள்வி, absorb என்ற வார்த்தையை வைத்து எப்படி ஆங்கில வாக்கியம் அமைப்பது (அதுவும் தமிழில் இருந்து மொழி பெயர்க்காமல்) ?
- ஆங்கில வாக்கியத்தை அமைக்க, முதலில் absorbன் வாக்கிய அமைப்பை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
- Absorb ன் வாக்கிய அமைப்பு sth1 - absorb - sth2 - from - sth3 ஆகும். இங்கு, sth1 (something1) - என்றால் ஏதாவது ஒரு பொருள் அல்லது ஏதாவது ஒன்று என்று அர்த்தம்.
- வாக்கிய அமைப்பை தெரிந்துக்கொண்ட பிறகு, அதன் அர்த்தத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட வாக்கிய அமைப்பை கீழ்க்கண்டவாறு புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, பொருள்1 (sth1) ஆனது பொருள்2 (sth2) யை பொருள்3 (sth3) லிருந்து உறிஞ்சுகிறது. (**அதாவது, உறிஞ்சுபவர் - sth1, உறியப்படுகிற பொருள் - sth2, எதிலிருந்து sth3**).
- இப்பொழுது நீங்கள் வாக்கிய அமைப்பின் பொருளை நன்றாக தெரிந்துக்கொண்டீர்கள். அடுத்து இதை வைத்து நீங்கள் நினைத்த கருத்தை எப்படி ஆங்கிலத்தில் சொல்லலாம் என்று பார்ப்போம். கருத்து இதுதான், அதாவது “மரம் நீரை வேரின் மூலம் உறிஞ்சுகிறது”, இங்கு உறிஞ்சுபவர் (sth1) - மரம் (the tree), உறியப்படுகிற பொருள் (sth2) - நீர் (the water) எதிலிருந்து (sth3) - வேர் (the root). பெயர்ச்சொல்லுக்கு முன்னால் the என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- மேலே குறிப்பிட்ட பொருள்களை Absorbன் வாக்கிய அமைப்பில் (sth1 - absorb - sth2 - from - sth3) பூர்த்தி செய்தப்பிறகு உங்களுக்கு கிடைக்கும் வாக்கியம் இதுதான். அதாவது, the tree - absorb - the water - from - the root. இந்த வாக்கியத்தை Present Tenseல் எழுதினால் கிடைப்பது “**the tree absorbs the water from the root**” ஆகும். இப்பொழுது நமக்கு மொழிபெயர்க்காமல் ஆங்கில வாக்கியம் கிடைத்து விட்டது.
- ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட முறையை வைத்து தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள். இந்த முறையை நீங்கள் கையாண்டால், எந்த prepositionயை பயன்படுத்துவது என்ற குழப்பம் ஒழியும் மற்றும் சரளமாக நீங்கள் ஆங்கிலத்தில் பேசலாம்.
- நாங்கள் தரும் வார்த்தைகளின் குறிப்பேடு மேலே குறிப்பிட்ட முறைகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பிரச்சனை : 4

Preposition கள் அதாவது to என்ற வார்த்தைக்கு - “க்கு, ற்கு” என்றும், for என்ற வார்த்தைக்கு - “க்காக” என்றும், in என்ற வார்த்தைக்கு - “ல்” என்றும் பொருள் கொண்டு பயன்படுத்துகிறீர்கள்.

விளக்கம் :

- ⌚ பலர் ஆங்கிலத்தில் பேசும்போது to என்ற வார்த்தைக்கு - க்கு, ற்கு என்றும், for என்ற வார்த்தைக்கு - க்காக என்றும் பொருள் கொண்டு பயன்படுத்துகிறார்கள். இந்த முறை 10 சதவிதமான குழ்நிலைகளுக்குதான் சரியாக பொருந்தும்.
- ⌚ ஏற்கனவே சொன்னது போல், நீங்கள் ஆங்கில வாக்கியம் அமைக்கும் போது எந்த prepositionயை பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் இருப்பதால்தான் உங்களால் ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை.

பிரச்சனை : 4 யை போக்கும் வழிமுறைகள் :

- ⊛ Prepositionயை பயன்படுத்துவதற்கு வாக்கிய அமைப்பு முறையை (sentence pattern) பயன்படுத்துங்கள்.
- ⊛ The apple is good for health - ஆப்பிள் உடல் நலத்திற்கு நல்லது. இதில் for யுடைய பொருள் “ற்கு” என்று பொருள் கொண்டு பயன்படுத்தவில்லை. இது வாக்கிய அமைப்பு முறையை பயன்படுத்தி for உபயோகப்படுத்தப்படுகிறது. அதாவது, (pattern : sth1 - is good for - sth2). Good என்ற வார்த்தைக்கு அருகில் for என்ற வார்த்தைதான் வரும். வீட்டிற்கு தென்னை மரம் நல்லது என்ற குழ்நிலையை ஆங்கிலத்தில் குறிப்பிட இந்த வாக்கிய அமைப்பு முறையை பயன்படுத்தி எளிதாக அமைக்கலாம். அதாவது, the coconut tree - is good for - the house.

பிரச்சனை :5

பேசும் ஆங்கிலம் கற்கும்போது in, on, for, by போன்ற வார்த்தைகளின் பொருளை நன்றாக கற்றுக்கொள்வதில்லை. இந்த வார்த்தைகளுக்கு “புலன் சார்ந்த வார்த்தைகள்” என்று கூறலாம்.

விளக்கம் :

- ⌚ ஆங்கிலம் கற்கும் போது புலன் சார்ந்த வார்த்தைகளை நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்ள மறந்து விடுகிறீர்கள். நீங்கள் ஆங்கிலம் சரளமாக பேச முடியாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
- ⌚ நீங்கள் பெரும்பாலும் noun மற்றும் verb களை மட்டும்தான் கற்றுக் கொள்கிறீர்கள்.

பிரச்சனை : 5 யை போக்கும் வழிமுறைகள் :

- ⊛ புலன் சார்ந்த வார்த்தைகள் என்பது preposition, adverb, determiner, pronoun போன்றவைகளை குறிக்கும் வார்த்தைகள் ஆகும். ஆங்கிலத்தில் புலன் சார்ந்த வார்த்தைகள் மொத்தம் 255 இருக்கிறது. நாங்கள் தரும் குறிப்பேட்டில் புலன் சார்ந்த வார்த்தைகளைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.

- ❖ உங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள எல்லா noun மற்றும் verbகள் தெரிந்தால் கூட, மேலே குறிப்பிட்ட புலன் சார்ந்த வார்த்தைகள் தெரியவில்லை என்றால் உங்களால் சரளமாக ஆங்கிலம் பேச இயலாது.
- ❖ புலன் சார்ந்த வார்த்தைகள் உங்களின் யோசிக்கும் திறனை அதிகப்படுத்தும்.

பிரச்சனை :6

ஆங்கிலத்தில் ஒரு கருத்தை பேச அதற்குண்டான மிக சரியான ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவது.

விளக்கம் :

- ⌚ ஆங்கிலம் பேசும்போது ஒரு கருத்தை தெரிவிக்க அதற்குண்டான மிக சரியான ஆங்கில வார்த்தையை உங்கள் மனதில் தேடும் போது உங்களுக்கு பதற்றம் ஏற்படும்.
- ⌚ இதன் விளைவால் நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாது.

பிரச்சனை : 6 யை போக்கும் வழிமுறைகள் :

- ❖ ஆங்கிலத்தில் “வாங்குதல்” என்ற கருத்தை தெரிவிக்க buy, purchase, obtain, acquire, get போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் மிக சிறிய வித்தியாசம்தான் இருக்கிறது. பணம் கொடுத்து வாங்குவதற்கு buy, purchase, அறிவை மற்றும் கம்பனியை பெற acquire. இதிலிருந்துப் பார்த்தால், ஒவ்வொரு பொருளுக்கு தகுந்த மாதிரி மேலே சொன்ன வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.
- ❖ நீங்கள் ஆங்கிலம் பேசும் ஆரம்ப காலத்தில் “வாங்குதல்” கருத்தை தெரிவிக்க மேலே சொன்ன ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையை (buy / purchase / obtain / acquire / get) பயன்படுத்தி பேசுங்கள். சில காலத்திற்கு பிறகு, பயிற்சியின் மூலமாக தானாகவே, நீங்களே எந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துக் கொள்வீர்கள்.

பிரச்சனை : 7

நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமெனில் நீங்கள் ஆங்கிலத்தில்தான் யோசிக்க (think செய்ய) வேண்டும்.

விளக்கம் :

- ⌚ ஆங்கிலத்தில் நீங்கள் சரளமாக பேசவேண்டுமெனில் நீங்கள் ஆங்கிலத்தில்தான் யோசிக்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்லி கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.

பிரச்சனை : 7யை போக்கும் வழிமுறைகள் :

- ❖ மனிதர்களாகிய நாம் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ யோசிப்பதில்லை. இது தவறான கருத்து ஆகும். நாம் எந்தவொரு மொழியை பயன்படுத்தியும் யோசிப்பதில்லை.
- ❖ நம் மூளையில் physical memory, semantic memory என்ற இரு பகுதிகள் உள்ளது. நாம் physical memory மூலமாகத்தான் யோசிக்கிறோம்.

பிரச்சனை : 8

தமிழில் இருக்கும் எல்லா கருத்துக்களையும் ஆங்கிலத்தில் பேச நினைப்பது

விளக்கம் :

- ⌚ ஆங்கிலத்தில் நீங்கள் பேசும்போது தமிழில் இருக்கும் எல்லா கருத்துக்களையும் ஆங்கிலத்தில் பேச நினைக்கிறீர்கள்.
- ⌚ திருக்குறள், புறநானூறுகளில் இருக்கும் கருத்துக்களை ஆங்கிலத்தில் பேச விரும்புகிறீர்கள்.
- ⌚ தமிழில் இருக்கும் சில கருத்துகள் ஆங்கிலத்தில் நேரடியாக சொல்ல இயலாது. அதே போல் ஆங்கிலத்தில் இருக்கும் சில கருத்துகள் தமிழில் நேரடியாக சொல்ல இயலாது.

பிரச்சனை :8யை போக்கும் வழிமுறைகள் :

- ★ மேற்சொன்ன பிரச்சனைகள், உங்களுக்கு தேவையற்ற பயத்தை உருவாக்கும்.
- ★ ஆங்கிலத்தை கீழ்க்கண்டவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.
 - ★ தொழில் செய்வதற்கு (business Communication)
 - ★ கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்றவைகளைப் பற்றி பேச.
 - ★ தினமும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேச, அதாவது "நீ உ குடி, அதைப் பார்."
- ★ தமிழ் தெரியாதவர்களிடம் மட்டும் ஆங்கிலத்தில் பேசுங்கள்.
- ★ நாங்கள் கொடுக்கும் பயிற்சியின் மூலம் உலகத்தில் உள்ள அனைவருடனும் ஆங்கிலத்தில் பேசலாம். உங்கள் கருத்தை அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். அவர்கள் கருத்தை நீங்களும் புரிந்துக் கொள்ளலாம்.
- ★ நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பேசும்போது பெயர்சொற்கள் (nouns) மட்டும் தான் மாறும். ஆனால், புலன்சார்ந்த வார்த்தைகள் மற்றும் வினைசொற்கள் மாறாது. இதனால் நீங்கள் எந்த துறையை சார்ந்தவர் என்றாலும் எங்களிடம் பயிற்சி பெற்றால் நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்.

பிரச்சனை :9

ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளுக்குப் போல் ஒன்று அல்லது இரண்டு பொருள்கள் (meaning) தான் உள்ளது.

விளக்கம் :

- ⌚ பலர் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்றால், தமிழ் வார்த்தைகளுக்குப் போல் ஆங்கில வார்த்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு பொருள்கள்தான் இருக்கிறது.
- ⌚ About என்ற வார்த்தைக்கு எத்தனை பொருள் என்று பலரிடம் கேட்டதற்கு "பற்றி" என்ற ஒரு பொருள் மட்டும் தான் என்று கூறினார்கள். ஆனால் இது தவறு.
- ⌚ இதுவும் நீங்கள் ஆங்கிலம் பேசுவதற்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

பிரச்சனை : 9யை போக்கும் வழிமுறைகள் :

- ☆ ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் குறைந்தது 1 பொருளும் அதிகபட்சமாக 40 பொருள்களும் இருக்கிறது.
- ☆ Go என்ற வார்த்தைக்கு ஏறத்தாழ 30 பொருள்கள் இருக்கிறது.
- ☆ வார்த்தைகளின் எல்லா பொருள்களையும் நீங்கள் தெரிந்துகொண்டால், குறைந்த வார்த்தைகளை கொண்டு எல்லா சூழ்நிலைகளிலும் பேசலாம்.

பிரச்சனை : 10

ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு செய்திதாள்கள் மற்றும் புத்தகங்களை படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

விளக்கம் :

- ⌚ நீங்கள் ஆங்கிலம் சரளமாக பேச செய்திதாள்கள் மற்றும் கதை புத்தகங்கள் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
- ⌚ இது நீங்கள் ஆங்கிலம் பேசுவதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.

பிரச்சனை : 10யை போக்கும் வழிமுறைகள் :

- ☆ நீங்கள் உரையாடல் அதிகமாக இருக்கும் ஆங்கில படங்களை (Hollywood movies) English subtitles வுடன் பார்க்கவும்.
- ☆ ஆங்கில நடிகர்கள், விஞ்ஞானிகள் அவர்களின் ஆங்கிலப் பேட்டிகளை படிக்கவும்.

பிரச்சனை : 11

பேசும் ஆங்கிலப் பயிற்சி ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

விளக்கம் :

- ⌚ ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் தமிழ் மாணவர்கள் வகுப்புகளை புரிந்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள்.

பிரச்சனை : 11யை போக்கும் வழிமுறைகள் :

- ☆ பேசும் ஆங்கிலப் பயிற்சியை அவரவர் தாய்மொழியில் நடத்தினால் மிக நன்றாக புரிந்து கொள்வர்.
- ☆ எங்கள் புலந்த சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சி முழுவதுமாக தமிழ் வழியில் நடத்தப்படுகிறது.

பிரச்சனை :12

பேசும் ஆங்கிலப் பயிற்சியில் ஆங்கில இலக்கணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

விளக்கம் :

- ⌚ ஆங்கில பயிற்சி வகுப்புகளில் tenses, active, passive, voice மற்றும் grammar போன்றவைகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இது நீங்கள் ஆங்கிலம் பேசுவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.


பிரச்சனை :12யை போக்கும் வழிமுறைகள் :

எங்கள் புலன் சார்ந்த பேசும் ஆங்கிலப் பயிற்சியில் ஆங்கில இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தராமல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், எங்கள் பயிற்சி வகுப்புகளில் ஆங்கில இலக்கணமே கிடையாது.

VII மூளையின் பதிவு பொருள்கள் (Brain Memories)

மூளையில் இரு வகையான memories இருக்கிறது. ஒன்று physical memory, மற்றொன்று semantic memory. Physical memoryயில் ஐம்புலன்களின் அலைகளும் (signals) மற்றும் நம் உணர்வுகளும் (feelings) இருக்கும். ஐம்புலன்களில், நம் கண்கள் மூலமாக பெறப்படும் ஒளி அலைகள் physical memory யில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்கள் மூலமாக உலகத்தில் இருக்கும் பொருள்கள் மற்றும் செயல்களை physical memory யில் உள்வாங்கப்படுகிறது. யோசித்தல், கற்பனை செய்தல் போன்ற செயல்களை நாம் செய்வதற்கு physical memory பயன்படுகிறது.

Semantic memoryயானது நாம் யோசித்து வைத்துள்ள கருத்துகள் மற்றும் புரிந்துக்கொண்ட கருத்துகளை மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு மொழி மூலம் சொல்வதற்கு இது பயன்படுகிறது. semantic memory யில் ஒரு குறிப்பிட்ட மொழியின் வார்த்தைகள் மற்றும் அதன் இலக்கணம் இருக்கும். நமக்கு இரண்டு மொழிகள் (தமிழ், ஆங்கிலம்) தெரிந்திருந்தால் நம் மூளையில் இரண்டு semantic memoryகள் உருவாகும். அதாவது, தமிழுக்கு ஒரு semantic memory மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரு semantic memory. சீழ்க்கண்ட படத்தில் மூளையின் memory களை காணலாம்.



தமிழ் நன்றாக பேச தெரிந்தவர்களுக்கு தமிழ் semantic memory க்கும் physical memory க்கும் நல்ல பிணைப்பு இருக்கும். இந்த பிணைப்பை learning nucleus என்று கூறலாம். தமிழ் மாணவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் ஆங்கில semantic memory க்கும் physical memory க்கும் நல்ல பிணைப்பு இல்லாமல் இருப்பது ஆகும். இந்த பிணைப்பு இல்லாமல் இருப்பதால்தான், நீங்கள் ஆங்கிலம் பேசும் போது தமிழில் மொழி பெயர்த்து பேசுகிறீர்கள்.

ஒருவர் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டுமெனில், ஆங்கில semantic memory க்கும் physical memory க்கும் நல்ல பிணைப்பு இருக்க வேண்டும். எங்கள் புலன் சார்ந்த ஆங்கில பயிற்சியின் மூலமாக இரு மெமரிகளுக்கும் நல்ல பிணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆதலால் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிகிறது.

VIII ஆங்கிலத்தில் பேசுபவரின் மனநிலை மற்றும் கேட்பவரின் மனநிலை எப்படி இருக்கும்?

பேசுபவரின் மனநிலை :

- புத்தகத்தில் இருக்கும் ஆங்கில வாக்கியத்தை அப்படியே பேச வேண்டும்.
- இலக்கணப் பிழையின்றி பேச வேண்டும்.
- வேகமாக பேச வேண்டும்.

கேட்பவரின் மனநிலை :

- கேட்பவர் ஆங்கில வாக்கியத்தின் பொருளை மட்டும்தான் கவனிப்பார். நீங்கள் இலக்கண பிழையோடு பேசுகிறீர்களா இல்லையா என்று கவனிக்கமாட்டார்.
- பேசுபவர் விட்டு விட்டு மெதுவாக பேசினால் கூட, கேட்பவர் பொறுமையுடன் இருப்பார். பேசுபவரின் கருத்தைக் கேட்பதில் மட்டும்தான் குறியாக இருப்பார்.
- பேசுபவர் இந்த மாதிரி பேசினால் கூட கேட்பவர் நன்றாக புரிந்துக்கொள்வார். "I walk road thief hit fell", இந்த ஆங்கில வாக்கியத்தை எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள். இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொண்டோம் என்றால், பேசும் போது இலக்கணப் பிழையோடு கூட பேசலாம்.

IX மனிதன் மொழியை எதற்கு எப்படி உருவாக்கினான் ?

இந்த உலகத்தில் இருக்கும் பொருள்கள், பொருள்களின் செயல்பாடுகள் மற்றும் மனிதனின் உணர்வுகள் போன்றவைகளை ஒருவர் மற்றொருவருக்கு எடுத்துக் கூற மனிதன் மொழியை உருவாக்க காரணமாக அமைந்திருக்கின்றது.

ஒவ்வொரு மொழியிலும் இந்த உலகத்தில் இருக்கும் பொருள்கள், பொருள்களின் செயல்பாடுகள் மற்றும் மனிதனின் உணர்வுகள் போன்றவைகளுக்கு அதற்குண்டான பெயர் வைத்து அழைக்கிறோம். (Example : cat, walk, eat, love, hate, etc.) இந்த பெயர்களை இலக்கணத்தை வைத்து ஒன்று சேர்த்து வாக்கியங்கள் அமைக்கப்படுகிறது.

கருத்து என்பது புரிந்துக் கொள்ளப்பட்ட பொருள்கள், செயல்கள் மற்றும் உணர்வுகள் ஆகும். கடலில் கப்பல் மிதக்கிறது என்பது ஒரு செயல். கப்பல் ஏன் கடலில் மிதக்கிறது என்ற காரணம் கருத்து ஆகும். அதாவது, ஆர்கிமிடிஸ் தத்துவம் கப்பல் ஏன் கடலில் மிதக்கிறது என்ற காரணத்தை கூறுவதால் இது கருத்து ஆகும்.

கருத்து நான்கு முக்கிய பகுதிகளை கொண்டிருக்கிறது. அதாவது Subject (S), Verb (V), Object (O), Complement (C). இதன் வரிசையை வைத்து வெவ்வாறான மொழிகள் உருவாக்கப்படுகிறது.

- தமிழ், ஹந்தி, மற்றும் இந்திய மொழிகள் - S + O + C + V என்ற வரிசையில் வரும்.
- ஆங்கிலம் - S + V + O + C என்ற வரிசையில் வரும்.
- Irish - V + O + C + S என்ற வரிசையில் வரும்.

தமிழ் மக்கள் ஆங்கிலம் பேசுவதற்கு கடினமாக இருக்கும் மற்றொரு செயல் S, V, O, C வரிசை ஆகும். தமிழுக்கு Verb கடைசியாக இருக்கும். ஆனால், ஆங்கிலத்தில் இரண்டாவதாக இருக்கிறது.

நீங்கள் O, C களை நீக்கினால், தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் வரிசை ஒன்றேதான். அதாவது, S+V

இப்பொழுது subject, verb, object, complement போன்றவைகளின் பொருள் என்ன என்று பார்ப்போம்.

- Verb - இது வினையை அல்லது செயலை குறிக்க பயன்படுகிறது. Example : eat (சாப்பிடு) walk (நட), etc
- Subject - இது வினை அல்லது செயலை செய்பவரை குறிக்கும். Kumar walks (குமார் நடக்கிறார்) என்ற வாக்கியத்தில் walks என்பது வினை (Verb), Kumar என்பது வினையை செய்தவர் (subject) ஆகும்.
- Object - செயலை பெறுபவர் அல்லது செயலை வாங்கி கொள்பவர். அதாவது “நான் அவனை அடிக்கிறேன்” என்ற வாக்கியத்தில் “அடி” என்ற செயலை “அவன்” வாங்கிக் கொள்கிறான். ஆதலால் இதில் “அவன்” என்பது objectயை குறிக்கும். “நான்” என்பது Subject யை குறிக்கும்.
- Verbயை வைத்து அதற்கு Object இருக்கிறதா இல்லையா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது என்ன, எதை, யாரை என்ற கேள்வியை வினையுடன் கேட்கும்போது Object கிடைக்கும். (என்ன + Verb = ?, எதை + Verb = ?, யாரை + Verb = ?). இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு விடை இருந்தால், அந்த வினைக்கு Object இருக்கிறது என்று அர்த்தம்.
- Complement - மேலே குறிப்பிட்ட மூன்று கேள்விகளை தவிர மற்ற கேள்விகள் அதாவது ஏன் / எங்கே / எப்படி / எப்பொழுது போன்றவைகளை வினையுடன் கேட்கும்போது Complement கிடைக்கும். “நான் ரோட்டில் நடக்கிறேன்” என்ற வாக்கியத்தில் Subject - நான், Verb - நட, Complement - ரோட்டில் (எங்கே + நடக்கிறான் = ரோட்டில்)

★ தமிழுக்கும் மற்றும் ஆங்கிலத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளை கண்டிப்பாக ஞாபகத்தில் வைக்கவும்.

- ☆ Subject ஆனது, தமிழுக்கும் மற்றும் ஆங்கிலத்துக்கும் வாக்கியங்களில் முதலாவதாக வரும்.
- ☆ (எடுத்துக்காட்டு : Kumar gives me book என்பது ஆங்கில வாக்கியம். இதன் தமிழாக்கம் : குமார் எனக்கு புத்தகம் கொடுக்கிறார். இங்கு Kumar (குமார்) என்பது Subject ஆகும். இங்கு நீங்கள் நன்கு கவனித்தீர்களானால், Kumar (குமார்) என்ற Subject தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் வாக்கியங்களில் முதலாவதாக வருகிறது.

★ Verb ஆனது தமிழில் வாக்கியத்தின் கடைசியில் வரும். ஆனால் Verb ஆனது ஆங்கில வாக்கியத்தில் இரண்டாவதாக வரும்.

X உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளுக்கும் பொருள்கள் (Meanings) ஒன்றே. இதை நிரூபி.

உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளுக்கும் பொருள்கள் ஒன்றே. இது நீங்கள் ஆங்கிலம் சரியான பொருளுடன் பேசுவதற்கு வழி வகுக்கும். நாம் தமிழில் “பற்றி” என்ற வார்த்தையை வைத்து சில வாக்கியங்களை அமைக்கலாம். அதாவது, “நான் அவனைப் பற்றி பேசுகிறேன்”. “புத்தகம் அரசியலைப் பற்றி விவரிக்கிறது.” தமிழில் எப்படி பற்றி என்ற வார்த்தை பேச, விவரி என்ற வினைகளுடன் வருகிறதோ, அதே போல், ஆங்கிலத்திலும் about (பற்றி) என்ற வார்த்தை talk, discuss போன்ற வினைகளுடன் மட்டும் வரும்.

“பற்றி” என்ற வார்த்தையுடன் “நட” என்ற வினையை வைத்து வாக்கியம் அமைக்க முடியுமா? கண்டிப்பாக தமிழில் வாக்கியம் அமைக்க முடியாது? அதே மாதிரி ஆங்கிலத்திலும் வாக்கியம் அமைக்க முடியாது. அதாவது about (பற்றி) மற்றும் walk (நட) போன்ற வார்த்தைகளை வைத்து ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்க முடியாது.

XI மாணவர்கள் எப்பொழுதும் பேசும் ஆங்கிலத்தைப் பற்றி ஞாபகம் வைத்துக் கொள்ள கூடிய முக்கியமான குறிப்புகள்:

இங்கு சொல்லப்படுகிற கருத்துகள் அனைத்தும் இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களின் சுருக்கம் ஆகும்.

- ☆ ஆங்கிலம் பேசும் போது simple sentence ல் பேசவும்.
- ☆ மெதுவாக பேசவும்.
- ☆ சரியான இலக்கணத்தோடு ஆங்கில வாக்கியத்தை பேச வேண்டும் என்று அவசியமில்லை.
- ☆ ஆங்கிலம் சரளமாக பேச செய்தி தாள்களை படிக்காதீர்கள்.
- ☆ ஆங்கிலத்தை business, education மற்றும் அன்றாட நிகழ்வுகளை பேச மட்டும் பயன்படுத்துங்கள். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டும் ஆங்கிலம் பேசுங்கள்.
- ☆ ஆங்கிலம் மட்டும் சரளமாக பேசினால் ஒருவர் புத்திசாலியாக ஆகலாம் அல்லது எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணங்களை விட வேண்டும். கடின உழைப்பும், புரிந்துக் கொண்டு கற்றலும்தான் ஒருவரை புத்திசாலியாகவும், எதையும் சாதிக்கும் மனிதராகவும் மாற்றும். இங்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை, தமிழ் தெரியாதவர்களிடம் எடுத்து சொல்வது ஆகும்.
- ☆ உங்கள் தாய்மொழியை அழியாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

பாடம் - 2

மனிதர்களை குறிக்கும் பிரத்யெயர் சொற்கள்

Chapter - 2

Pronouns of Humans

1. I

Meaning 1: இது subject ஆக மட்டும் வரும். அதாவது verbக்கு முன்பு வரும். இதன் பொருள்கள்: நான், எனக்கு, என்னிடம்.

a. I walk - நான் நடக்கிறேன்.

b. I want money - எனக்கு பணம் தேவைப்படுகிறது.

c. I have car - என்னிடம் கார் இருக்கிறது அல்லது நான் கார் வைத்திருக்கிறேன். (குறிப்பு: ஒருவர் தனக்கு சொந்தமான ஒரு பொருளை வைத்திருப்பதை கூற has / have பயன்படுகிறது. ஒரு இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது எனக் கூற is பயன்படுகிறது)

2. My

Meaning 1: என்னுடைய, இது பெயர்சொல்லுக்கு (noun) முன்பு மட்டும் வரும்.

a. This is my car - இது என்னுடைய கார் ஆகும்.

b. My car price is 6 lacs - என்னுடைய காரின் விலை 6 லட்சங்கள் ஆகும்.

3. Mine

Meaning 1: என்னுடையது

a. The car is mine - கார் என்னுடையது ஆகும்.

b. Mine is red car - என்னுடையது சிகப்புநிற கார் ஆகும்.

c. Your book is big. Mine is small - உங்களுடைய புத்தகம் பெரியது. என்னுடையது சிறியது ஆகும்.

4. Me

Meaning 1: என்னை, எனக்கு (me / to me / for me), என்னிடம், என்னுடன் (with me)

a. You don't hurt me - நீங்கள் என்னை காயப்படுத்தாதீர்கள் அல்லது புண்படுத்தாதீர்கள்.

b. You give me the book - நீங்கள் எனக்கு அல்லது என்னிடம் புத்தகம் கொடுங்கள்.

c. You come with me - நீங்கள் என்னுடன் வாருங்கள்.

Phrase Meaning 1: It's me / this is me / that's me - இது நான்தான் / இது நான்தான் / அது நான்தான்.

Phrase Meaning 2: me too - எனக்கும் அதே நிலைமைதான்.

d. I am hungry. Me too - எனக்கு பசிக்கிறது. எனக்கும் அதே நிலைமைதான்.

5. Myself

Meaning 1: நானாகவே, நானே அல்லது நான் தனியாக (I myself), என்னையே,

a. I hurt myself - நான் என்னையே காயப்படுத்தி கொள்கிறேன்.

b. I myself walked long - நான் தனியாக அதிக தூரம் நடந்தேன் அல்லது நானே அதிக தூரம் நடந்தேன்.

Phrase Meaning 1: (all) by myself - தனியாக (syn: alone).

c. I do the work all by myself - நான் வேலையை தனியாக செய்கிறேன்.

பாடம் - 3

புலன் சார்ந்த வார்த்தைகள்

Chapter - 3

Cognitive Words

1. About

Meaning 1: பற்றி, ஒரு செயலை அல்லது பொருளை பற்றி குறிப்பிடுவது ஆகும். (*syn: on / concerning / focus*)

- The book is about politics - புத்தகம் அரசியலைப் பற்றி இருக்கிறது அல்லது விவரிக்கிறது.
- He lies about his age - அவன் அவனுடைய வயதைப் பற்றி பொய் சொல்கிறான்.

Meaning 2: ஏறத்தாழ. (*syn: approximately / roughly*)

- I live about 10 miles away - நான் ஏறத்தாழ 10 மைல்களுக்கு அப்பால் வசிக்கிறேன்.
- I leave the home about 10 PM - நான் ஏறத்தாழ மாலை 10.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புகிறேன்.

Meaning 3: ஒரு செயலை செய்ய தயாராக இரு. (*syn: approximately / roughly*)

- I am about to leave (*syn: about to + verb*) - நான் கிளம்புவதற்கு அல்லது புறப்படுவதற்கு தயாராக இருக்கிறேன்.

Phrase Meaning 1: how / what about sth / sb - நீங்கள் மற்றும் உங்கள் மனைவி இருவரும் உங்கள் நண்பர் வீட்டிற்கு வருவதாக அவரிடம் சொல்கிறீர்கள். உங்கள் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ஆதலால், நீங்கள் மட்டும் உங்கள் நண்பர் வீட்டிற்கு செல்கிறீர்கள். அப்போது, உங்கள் நண்பர் கேட்கிறார், “ஏன் உங்கள் மனைவி வரவில்லை, அவருக்கு என்ன ஆயிற்று?”. இதற்கு ஆங்கிலத்தில் how about your wife / what about your wife என்று அர்த்தம்.

Phrase Meaning 1a: நீங்கள் மற்றும் உங்கள் நண்பர் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு பசிக்கிறது. அப்போது உங்கள் நண்பரிடம் நீங்கள், “உங்களுக்கும் பசிக்கிறதா?” என்று கேட்பதற்கு how about you / what about you ஆகும்.

- I am feeling hungry, what about you - எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு?
- I buy the house, what about you? - நான் வீடு வாங்குகிறேன். நீங்களுமா?

Phrase Meaning 1b: நீங்கள் மற்றும் உங்கள் நண்பர் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் இருவருக்கும் சலிப்பு ஏற்படுகிறது. அப்போது உங்கள் நண்பர் உங்களிடம் நாம் வேறு ஏதாவது செய்யலாம் என்கிறார். அதற்கு நீங்கள், நாம் சினிமாவக்கு போகலாமே என்று சொல்கிறீர்கள். இதற்கு ஆங்கிலத்தில் how about movie / what about movie என்று அர்த்தம்.

Phrase Meaning 2: that's about it / that's about all / that's it - நீங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்கிறீர்கள். கதை முடிந்த தருணத்தில் “கதை அவ்வளவு தான் / கதை முடிந்து விட்டது” என்பீர்கள். இதற்கு ஆங்கிலத்தில் that's it என்று அர்த்தம்.

2. Above

Meaning 1: மேலே, ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு உயரே இருப்பது ஆகும். ஆனால் இரு பொருள்களும் ஒன்றையொன்று தொடக்கூடாது. ஒரு பொருளின் விலை ஒரு மதிப்புக்கு மேலே இருப்பது.

- The fan is above the table - மின்விசிறி மேஜைக்கு மேலே இருக்கிறது.
- The price is above Rs 5 - விலை 5 ரூபாய்க்கு மேலே இருக்கிறது.
- You write the name above the address - நீங்கள் பெயரை முகவரிக்கு மேலே எழுதுங்கள்.

Meaning 2: மேற்சொன்னபடி அல்லது மேலே குறிப்பிட்ட. இது கதை புத்தகங்களில் அதிகமாக வரும்.

- d. As I mentioned above, there is a big room in the house - நான் மேலே குறிப்பிட்ட மாதிரி, வீட்டில் பெரிய அறை இருக்கிறது.
- e. Write to the above address for further information - அதிகமான தகவலுக்கு மேலே குறிப்பிட்ட முகவரிக்கு எழுதவும்.

Meaning 3: இது பதவியின் வரிசையை குறிக்கிறது. அதாவது அந்த பதவி இந்த பதவிக்கு மேலே இருக்கிறது.

- f. I am above the manager - நான் மேனேஜர் பதவிக்கு மேலே இருக்கிறேன். அதாவது, என்னுடைய பதவி மேனேஜர் பதவிக்கு மேலே இருக்கிறது.

Phrase Meaning 1: above all - எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமாக. நமக்கு நான்கு பொருள்கள் பிடித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானதை கூற இது பயன்படுகிறது. (syn: most of all / most importantly / particularly / primarily)

- g. I like apple, orange and above all ice cream - எனக்கு ஆப்பிள், ஆரஞ்சு பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஐஸ்கிரிம் பிடிக்கும்.
- h. Above all, I eat more vegetables - எல்லாவற்றிற்கும் மேலாக, நான் அதிக காய்கறிகளை சாப்பிடுகிறேன்.

3. According to

Meaning 1: ஒருவரை பொறுத்தவரை.

- a. According to police, he is a thief (pat: according to sb) - போலிஸை பொறுத்தவரை, அவன் ஒரு திருடன்.

Meaning 2: ஒன்றை பொறுத்து. (pat: according to sth)

- b. The students are grouped according to age - மாணவர்கள் வயதை பொறுத்து குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள்.
- c. I play the cricket according to rules - நான் விதிமுறைகளைப் பொறுத்து அல்லது பின்பற்றி கிரிக்கெட் விளையாடுகிறேன்.

Phrase Meaning 1: according to plan - ஒரு செயல் நாம் நினைத்தப்படி அல்லது நம் திட்டப்படி நடக்கிறது.

- d. All went according to plan - எல்லாம் நாம் நினைத்தப்படி நடக்கிறது.

4. Across

Meaning 1: குறுக்கே, ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு. எந்தப் பொருள்களுக்கு பக்கம் இருக்கிறதோ அவைகளுக்கு across வரும். எடுத்துக்காட்டுக்கு ரோடு, நாடு, தெரு, ஆறு போன்றவைகளை கூறலாம்.

- a. I walk across the road - நான் ரோட்டின் குறுக்கே நடக்கிறேன்.
- b. I see across the valley - நான் பள்ளதாக்கின் குறுக்கே பார்க்கிறேன்.
- c. There is a crack across the road - ரோட்டின் குறுக்கே விரிசல் இருக்கிறது.

(குறிப்பு: over என்ற வார்த்தைக்கும் குறுக்கே என்றுதான் பொருள். over மற்றும் across இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் over க்கு ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு தொடாமல் செல்வது ஆகும். I jump over the road என்றால், நான் ரோட்டிற்கு குறுக்கே தாண்டுகிறேன் என்று அர்த்தம். அதாவது ரோட்டின் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு தொடாமல் செல்கிறேன்.)

Meaning 2: எதிர்பக்கத்தில் (syn: on the other side / opposite) , எல்லாபகுதிகளிலும் (syn: throughout / all over / everywhere in)

- d. My friend lives across the road - என்னுடைய நண்பன் ரோட்டின் எதிர் பக்கத்தில் வசிக்கிறான்.
- e. We conduct the election across the country - நாங்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாக்கெடுப்பு நடத்துகிறோம்.

Phrase Meaning 1: across the board - எல்லோருக்கும், ஒரு செயல் வீட்டில் அல்லது நாட்டில் இருக்கும் அனைவரையும் பாதிப்பதை இது குறிக்கிறது.

- f. Across the board, there is 10% pay increase - எல்லோருக்கும் 10 சதவீத சம்பள உயர்வு இருக்கிறது.

5. After

Meaning 1: பிறகு, பின்பு, அடுத்ததாக.

- a. After the dinner, I go to bed - இரவு சாப்பாட்டுக்கு பிறகு நான் தூங்க செல்கிறேன்.
- b. After leaving the school, he works in the restaurant (pat: after doing sth, sent1) - பள்ளி விட்டப் பின்பு, அவன் உணவு விடுதியில் வேலை செய்கிறான்.
- c. After 10 minutes, I go to college - 10 நிமிடத்திற்கு பிறகு நான் கல்லூரி செல்கிறேன்.
- d. You write the address after the name - நீங்கள் முகவரியை பெயருக்கு பிறகு அல்லது பெயருக்கு அடுத்ததாக எழுதவும்.
- e. I go to Salem. After (that) I go to Trichy (pat: sent1, After (that) sent2) - நான் சேலம் செல்கிறேன். பிறகு நான் திருச்சி செல்கிறேன்.

Meaning 2: ஒருவர் மற்றொருவரை தேடுவதற்கும், மற்றும் ஒருவர் மற்றொருவரை பின்தொடர்வதையும் இது குறிக்கிறது.

- f. The police is after me (syn: look for / search for) - போலிஸ் என்னை பின்தொடர்ந்து தேடி வருகிறது.
- g. He goes after her / He follows her - அவன் அவளை பின்தொடர்ந்து செல்கிறான்.

Phrase Meaning 1: one after another / one after the other / one by one - ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து.

- h. I drink five glasses of water one after another - நான் ஐந்து டம்ளர் நீரை அடுத்தடுத்து குடிக்கிறேன்.

Phrase Meaning 2: after you - ஒரு செயலை முதலில் நீங்கள் செய்யுங்கள். பிறகு நான் செய்கிறேன். அதாவது, நீங்கள் பைப்பில் தண்ணீர் பிடிக்க செல்கிறீர்கள். அதே சமயத்தில் இன்னொருவரும் தண்ணீர் பிடிக்க வருகிறார். இருவரும் ஒரே சமயத்தில் குடத்தை வைக்கிறீர்கள். அப்போது நீங்கள், “முதலில் நீங்கள் தண்ணீர் பிடியுங்கள். பிறகு நான் பிடிக்கிறேன்” என்பதை after you எனக் கூறலாம்.

198. Somewhere

Meaning 1: எங்கயோ, எங்கயாவது, இங்கு எங்கயாவது

- My purse should be around here somewhere / My purse should be somewhere around here - என்னுடைய பரக இங்கு எங்கயாவது இருக்க வேண்டும்.
- There must be somewhere you can buy things cheaply - இங்கு எங்கயாவது கண்டிப்பாக நீங்கள் மலிவாக பொருள்களை வாங்க முடியும்.

199. Soon

Meaning 1: விரைவில், வேகமாக, சீக்கிரம். (*syn:* quickly / fastly)

- He ate the food soon - அவன் விரைவில் அல்லது வேகமாக உணவு சாப்பிட்டான்.
- How soon you finish the report? - எவ்வளவு விரைவில் அல்லது எவ்வளவு சீக்கிரம் ஆய்வறிக்கையை முடிப்பீர்கள்?

Phrase Meaning 1: as soon as (*pat:* sent1, as soon as, sent2) - உடனே.

- The bell rings as soon as he enters the room - அவன் அறையில் நுழைந்த உடனே மணி அடிக்கிறது. (*syn:* The bell rings. At the same time, he enters the room)

Phrase Meaning 2: the sooner ... the better... (*syn:* as soon as possible) - ஒரு செயலை எவ்வளவு சீக்கிரமாக செய்கிறமோ அவ்வளவுக்கு நல்லது.

- The sooner you go to the airport the better (it is) - எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் ஏர்போர்ட் செல்கிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது.
- You finish the work, the sooner the better - வேலையை முடியுங்கள். எவ்வளவு சீக்கிரமாக முடிக்கிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது.

200. Still

Meaning 1: இன்னும் (குறிப்பு: yet-என்ற வார்த்தைக்கும் "இன்னும்" என்றுதான் பொருள். ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒரு செயலை பற்றிக் கூற still பயன்படுகிறது. ஒரு செயல் இன்னும் ஆரம்பிக்கவில்லை அல்லது ஒருவர் இங்கு இன்னும் வரவில்லை என்றுக் கூற yet பயன்படுகிறது.)

- I still write the essay - நான் இன்னும் கட்டுரை எழுதுகிறேன்.
- I haven't still finished the work / I haven't finished the work yet - நான் வேலையை இன்னும் முடிக்கவில்லை. எதிர்மறை வாக்கியங்களில் still மற்றும் yet ஒரே பொருளில் வரும்.

201. Such

Meaning 1: அந்த மாதிரி, அந்த மாதிரியான அல்லது அதே மாதிரியான

- Such behavior is not good - அந்த மாதிரியான செயல்பாடு நல்லது அல்ல.
- Every rainy season, we get lots of problems. What should we do in such a situation? - ஒவ்வொரு மழை பெய்யும் சமயத்திலும், நமக்கு நிறைய பிரச்சினைகள் வருகிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
- People are aware of problems such as these (*pat:* noun such as this or these) - மக்கள் அந்த மாதிரி பிரச்சினைகளை பற்றி அறிந்திருக்கிறார்கள். (*syn:* People are aware of such problems)
- Birth is a natural process and it is treated as such (*pat:* as such) - பிறப்பு என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். அதை அந்த மாதிரியே (இயற்கையாக) நடத்த அல்லது நினைக்க வேண்டும்.

Meaning 2: அந்த அளவுக்கு அல்லது மிகவும்.

- e. He is such a nice person - அவர் அந்த அளவுக்கு நல்ல மனிதர் ஆவார் அல்லது அவர் மிகவும் நல்ல மனிதர் ஆவார்.
- f. It is such a long way from here - அது இங்கிருந்து அந்த அளவுக்கு அதிக தொலைவு ஆகும்.

Meaning 3: ஒரு செயல் செய்ய முடியாத அளவுக்கு இன்னொரு செயல் இருக்கிறது.

- g. It is such a small house that I can't go inside (*pat: such a noun ...that sent1*) - நான் உள்ளே போக முடியாத அளவுக்கு வீடு சிறியதாக இருக்கிறது.
- h. She drives a car at such a speed that she is unable to control the car - அவள் காலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவள் காலை வேகமாக ஓட்டுகிறாள்.
- i. He sings a song in such a way that no one can hear (*pat: in such a way that sent1*) - யாரும் கேட்க முடியாத அளவுக்கு அவன் பாடலை பாடுகிறான்.

Phrase Meaning 1: there is no such a thing / man - அந்த மாதிரி பொருள் அல்லது மனிதர் எதுவும் / யாரும் இல்லை.

Phrase Meaning 1: such as - போன்ற பொருள்கள் அல்லது போன்றவைகள்.

- j. I have books such as maths and physics - நான் கணக்கு மற்றும் இயற்பியல் போன்ற புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

202. Sure

Meaning 1: உறுதியாக தெரியும் அல்லது நிச்சியமாக தெரியும். (*syn: certain*)

- a. This is a good car. Are you sure? - இது நல்ல கார் என்று உங்களுக்கு நிச்சியமாக தெரியுமா?
- b. I am not sure - எனக்கு உறுதியாக தெரியவில்லை.
- c. I am not sure whether he will come here - அவன் இங்கு வருவான இல்லையா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.
- d. She is sure of / about that - அவளுக்கு அதைப் பற்றி உறுதியாக தெரியும்.

Phrase Meaning 1: make sure - உறுதிபடுத்தி கொள்

- e. Please make sure that the door is locked - கதவு பூட்டியிருக்கிறதா என்று தயவுசெய்து உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

Phrase Meaning 2: ஒருவர் உங்களிடம் ஏதாவது உதவி கேட்கும்போது நான் உறுதியாக செய்கிறேன் என்று கூறுவது ஆகும்.

- f. Please give me your pen. Oh sure - தயவுசெய்து எனக்கு உங்களுடைய பேனாவை கொடுங்கள். ஓ (நான்) உறுதியாக தருகிறேன்.

Phrase Meaning 3: surely not - நான் நம்பமாட்டேன்.

- g. He failed in the exam. Surely not - அவன் தேர்வில் பெயிலாகி அல்லது தவறி விட்டான். நான் இதை நம்ப மாட்டேன்.

203. That

Meaning 1: that-ன் பன்மை வடிவம் those ஆகும். that - அது, அந்த. those - அவைகள், அந்த

- a. That is not true - அது உண்மை இல்லை.

NLRC Spoken English

- b. Mix the sugar with water - நீருடன் சர்க்கரையை கலக்கவும்.
c. The man with red shirt is my brother - சிகப்பு சட்டையுடன் இருக்கும் நபர் என் தம்பி ஆவார்.

Phrase Meaning 1: be with you / me - ஒருவர் ஏதாவது சொல்வது உங்களுக்கு புரிகிறது என்பதாகும்.

- d. I am with you - எனக்கு நீங்கள் சொல்வது புரிகிறது.
e. Are you with me? - உங்களுக்கு நான் (me) சொல்வது புரிகிறதா?

251. Within

Meaning 1: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் (தூரம், அகலம்,...)

- a. I reach the hill within 2 hours - நான் இரண்டு மணி நேரத்திற்குள் மலையை அடைந்தேன்.
b. There many shops within one kilometer - ஒரு கிலோமீட்டருக்குள் நிறைய கடைகள் இருக்கிறது.

252. Without

Phrase Meaning 1: without sth - sth இல்லாமல் ஒரு செயலை செய்வது ஆகும்

- a. I go to salem without him- நான் அவன் இல்லாமல் சேலம் போகிறேன்.
b. I travel daily without the car - நான் கார் இல்லாமல் தினமும் பயணம் செய்கிறேன்.
c. He went there without permission - அவன் அங்கே அனுமதி இல்லாமல் சென்றான்.

253. Yes

Meaning 1: ஆம் அல்லது சரி, ஒரு கேள்விக்கு பதில் சொல்ல இது பயன்படுகிறது.

- a. Did you touch the button? yes - நீங்கள் பொத்தானை தொட்டீர்களா? ஆம். அல்லது ஆமாம்.

254. Yesterday

Meaning 1: நேற்று

- a. I come / came to Salem yesterday - நான் நேற்று சேலம் வந்தேன்.

255. Yet

Meaning 1: இது ஒரு செயல் இன்னும் நடந்ததா இல்லையா என்று கூற பயன்படுகிறது. இது பெரும்பாலும் கேள்வி மற்றும் எதிர்மறை வாக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

- a. Has he come yet? - அவர் வந்தாட்டாரா? அல்லது அவர் இன்னும் வரவில்லையா?
b. Has the bus left (to) the Salem? not yet - பஸ் சேலத்திற்கு கிளம்பி விட்டதா? இன்னும் இல்லை.
c. I haven't told the news yet / I still haven't told the news - நான் இன்னும் செய்தியை சொல்லவில்லை.

Phrase Meaning 1: yet to do sth - do என்ற செயலை இனிமேல்தான் செய்ய வேண்டும். அதாவது do என்ற செயலை இன்னும் செய்யவில்லை.

- d. I am yet to write the letter - நான் இனிமேல்தான் கடிதம் எழுத வேண்டும்.
e. He has yet to receive the offer letter - அவன் வேலை வாய்ப்பு கடிதத்தை இனிமேல்தான் பெற வேண்டும். அதாவது அவன் இன்னும் வேலை வாய்ப்பு கடிதத்தை பெறவில்லை.

பாடம் - 4

வினைகள்

Chapter - 4

Verbs

1. Abandon

Forms: abandon (present) - abandoned (past) - abandoned (past participle) -abandoning (ing form)

Meaning 1: ஒருவர் ஒரு பொருளை கைவிடுவதற்கும், ஒருவர் இன்னொருவரை விட்டு நிரந்தரமாக பிரிவதற்கும், ஒரு செயலை பாதியிலேயே கைவிடப்படுவதற்கும், ஒருவர் தனது நம்பிக்கையை கைவிடுவதற்கும் போன்ற பொருள்களுடன் இது வருகிறது.

- She abandoned her husband (*syn: leave / walk out / desert / divorce*) - அவள் அவளுடைய கணவனை விட்டு நிரந்தரமாக பிரிந்தாள்.
- He abandoned his car (*syn: leave / desert*) - அவன் அவனுடைய காலை கைவிட்டான்.
- The game is abandoned due to bad weather (*syn: give up / quit / drop / stop / cancel*) - விளையாட்டு மோசமான வானிலையால் கைவிடப்படுகிறது.
- He abandons his hope (*syn: give up / lose heart / despair*) - அவன் அவனுடைய நம்பிக்கையை கைவிடுகிறான்.

2. Absorb

Forms: absorb - absorbed - absorbed - absorbing

Meaning 1: உறிந்துக்கொள்ளுதல் அல்லது உறிஞ்சுதல், உள்வாங்கி கொள்ளுதல். அதாவது, மரத்தின் வேர் நீரை உறிஞ்சுவதற்கும், ஒரு கரும்பலகை ஒளியை அல்லது வெப்பத்தை உள்வாங்கி கொள்வதையும் குறிக்கும்.

- Plants absorb nutrients from the soil (*pat: sth1 absorb sth2 from sth3*) - தாவரங்கள் தாதுப்பொருள்களை மண் மூலமாக உறிஞ்சுகிறது.
- Water is absorbed into sponge (*pat: be absorbed into sth*) - நீர் ஸ்பாஞ்சியினால் உறியப்படுகிறது. (குறிப்பு: வாயின் மூலமாக மற்றும் ஸ்ட்ரா வைத்து நீரை உறிஞ்சுவதற்கு suck என்று அர்த்தம்)

Meaning 2: ஒரு புது விசியத்தை வேகமாக புரிந்துக்கொள்ளும் திறன், ஒருவர் ஒரு செயலில் அதிக ஆர்வத்துடன் அல்லது ஆழ்ந்து இருப்பது.

- He absorbs the information quickly (*syn: understand/ digest*) - அவர் விசியத்தை வேகமாக புரிந்துக்கொள்கிறார்.
- He is absorbed in the book / He is interested in the book - அவர் புத்தகத்தில் ஆர்வமாக அல்லது ஆழ்ந்து இருக்கிறார்.

Meaning 3: ஒரு அமைப்பில் பொருளையோ அல்லது மக்களையோ சேர்த்துக்கொள்வது ஆகும்.

- Australia absorbs educated immigrants - ஆஸ்திரேலியா படித்த குடியேறிகளை சேர்த்துக்கொள்கிறது.
- Boeing 747 is absorbed into air force (*pat: be absorbed into sth*) - போயிங் 747 ஏர்போர்டில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. (*syn: include*)

3. Accept

Forms: accept - accepted - accepted - accepting

Meaning 1: ஏற்றுக்கொள்ளுதல்

- He accepts her offer of tea / He accepts her tea - அவன் அவளுடைய டீ விருந்தோம்பலை ஏற்றுக்கொள்கிறான் அல்லது அவன் அவளுடைய டீயை ஏற்றுக்கொள்கிறான்.
- Please accept the job - தயவு செய்து வேலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
- He accepted the water from me (*pat: accept sth from sb*) - அவன் என்னிடமிருந்து நீரை ஏற்றுக்கொண்டான் அல்லது பெற்றுக்கொண்டான்.

NLRC Spoken English

- d. I accept him as a manager (*pat: accept sb as sth*) - நான் அவரை மேனேஜராக ஏற்றுக்கொள்கிறேன்.
e. I accept the responsibility for killings (*pat: accept the responsibility for sth*) - நான் நடந்த கொலைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
f. I accept his idea - நான் அவனுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

Meaning 2: சட்டரீதியாக கட்சி, கம்பனி, கல்லூரி போன்றவைகளை அங்கிகரிப்பது அல்லது ஏற்றுக்கொள்வது ஆகும்.

- g. People accepts the ban on smoking - மக்கள் புகை பிடிப்பதற்கான தடையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
h. US accepts Iraq as an democratic country (*syn: acknowledge / recognize*) - அமெரிக்கா ஈராக்கை ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்கிறது அல்லது அங்கிகரிக்கிறது.

4. Acknowledge

Forms: acknowledge - acknowledged - acknowledged - acknowledging

Meaning 1: ஒன்றை பற்றி ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக கூறவது ஆகும். (*syn: admit / accept*)

- a. He acknowledges that he has bad temper - அவன் "அவனுக்கு முன் கோபம் இருக்கிறது" என்று வெளிப்படையாக சொன்னான்.
b. The family acknowledges that he is a small boy - குடும்பம் "அவன் ஒரு சின்னப் பையன்" என்று வெளிப்படையாக சொல்கிறது.

Meaning 2: அங்கிகரித்தல், நன்றி சொல் - அதாவது மேடையில் எல்லோருக்கும் முன்னால் ஒருவர் மற்றவருக்கு நன்றி சொல்லுதல் ஆகும்.

- c. I acknowledge him as a leader (*pat: acknowledge sb as sth*) - நான் அவரை ஒரு தலைவராக அங்கிகரிக்கிறேன்.
d. The film festival is acknowledged as the best of all (*pat: be acknowledged as sth*) - சினிமா விழா மிக சிறந்ததாக (மற்ற விழாவைக் காட்டிலும்) அங்கிகரிக்கப்படுகிறது. (*syn: recognize / accept*)
e. We wish to acknowledge the support of the college (*syn: thank*) - நாங்கள் கல்லூரி உதவி செய்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்.

Meaning 3: நீங்கள் ஒருவருக்கு கடிதம் அனுப்புகிறீர்கள். அது போய் சேர்ந்ததா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள பதிலில் கடிதம் எழுத சொல்வீர்கள். இதற்கு acknowledge என்று அர்த்தம்.

- f. I would be grateful to you if you would acknowledge the receipt of the letter - நீங்கள் கடிதம் கிடைத்ததை (receipt of the letter) தெரியப்படுத்துவீர்கள் (acknowledge) என்றால் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபற்றுள்ளேன் (I would be grateful to you)

5. Accuse

Forms: accuse - accused - accused - accusing

Meaning 1: ஒருவர் இன்னொருவர் மீது குற்றம் சுமத்துவது ஆகும். (குறிப்பு: charge என்றால் போலிஸ் ஒருவர் மீது குற்றம் சுமற்றி அவரை கைது செய்வது ஆகும்)

- a. I accuse him for robbery (*pat: accuse sb for sth / accuse sb for doing sth*) - நான் அவனை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்துகிறேன்.
b. I accuse him - நான் அவன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
c. I accuse him of lying (*pat: accuse of doing*) - அவன் பொய் சொன்னதற்காக நான் அவன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

452. Pretend

Forms: pretend - pretended - pretended - pretending

Meaning 1: ஒரு செயலை செய்வது போல் நடி அல்லது பாசாங்கு செய்.

- You don't pretend - நீங்கள் பாசாங்கு செய்யாதீர்கள்.
- He pretends to sleep in the bed - அவன் படுக்கையில் தூங்குவது போல் பாசாங்கு செய்கிறான்.

453. Prevent

Forms: prevent - prevented - prevented - preventing

Meaning 1: ஒரு செயலை செய்யாமல் தடு.

- The rules prevent the accidents - விதிமுறைகள் விபத்துகளை தடுக்கிறது.
- She prevents him from staying in the house (*pat: prevent sb from doing sth*) - அவள் அவனை வீட்டில் தங்குவதற்கு தடுக்கிறாள்.

454. Prick

Forms: prick - pricked - pricked - pricking

Meaning 1: ஒரு பொருளை ஊசி போன்ற பொருள்களை கொண்டு குத்து.

- I pricked my finger - நான் என்னுடைய விரலை ஊசியால் குத்திக்கொண்டேன்.
- You prick the balloon - நீங்கள் பலூனை ஊசியால் குத்துங்கள்.

455. Print

Forms: print - printed - printed - printing

Meaning 1: அச்சிடு

- The company prints the book - கம்பனி புத்தகத்தை அச்சிடுகிறது.
- Print the name in the shirt - சட்டையில் பெயரை அச்சிடவும்.

456. Produce

Forms: produce - produced - produced - producing

Meaning 1: ஒன்றை ஏற்படுத்துகிறது, உருவாக்கு அல்லது தயாரி, ஒரு பொருளை காண்பி, சினிமா, நாடகம் தயாரி.

- The climatic change produces the higher temperature - தட்பநிலை மாற்றம் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது அல்லது உருவாக்குகிறது.
- The company produces the cars - கம்பனி கார்களை தயாரிக்கிறது.
- Produce your certificates - உங்களுடைய சான்றிதழ்களை காண்பிக்கவும்.
- AVM produced Sivaji movie - ஏவிஎம் சிவாஜி சினிமா படத்தை தயாரித்தது.

457. Promise

Forms: promise - promised - promised - promising

Meaning 1: சத்தியம் செய், வாக்குறுதி கொடு.

- Don't promise - வாக்குறுதி கொடுக்காதே அல்லது சத்தியம் செய்யாதே.

681. Worry

Forms: worry - worried - worried - worrying

Meaning 1: கவலைபடு, கவலைப்படவை

- I worry about him - நான் அவனை பற்றி கவலைபடுகிறேன்.
- Don't worry - கவலைப்படாதே.
- The accident worries me - விபத்து என்னை கவலைப்பட வைக்கிறது.

PhraseMeaning 1: what worries me is sth / the thing that worries me is sth - sthஆனது என்னை கவலைப்பட வைக்கிறது.

- What worries me is the work - வேலை என்னை கவலைப்பட வைக்கிறது. அதாவது எது என்னை கவலைப்பட வைக்கிறது என்றால் அது வேலைதான்.

682. Write

Forms: write - wrote - written - writing

Meaning 1: புத்தகம், கடிதம் போன்றவைகளை எழுது, ஒன்றை கையால் எழுது.

- I write the book - நான் புத்தகம் எழுதுகிறேன்.
- You write the letter to him - நீங்கள் அவனுக்கு கடிதம் எழுதுங்கள்.
- I write well - நான் நன்றாக எழுதுகிறேன்.

PhraseMeaning 1: You write it down - நீங்கள் இதை பேப்பரில் எழுதுங்கள்.

683. Yell

Forms: yell - yelled - yelled - yelling

Meaning 1: ஒருவரிடம் கத்தி அல்லது சத்தம் போட்டு பேசு.

- Don't yell at me - என்னிடம் சத்தம் போட்டு பேசாதே.
- He yelled at him to stop the machine (pat: yell at sb to do sth) - இயந்திரத்தை நிறுத்துமாறு அவரிடம் அவர் கத்தினார்.

PhraseMeaning 1: He yell out in pain / happiness... - அவர் வலியால் / சந்தோசத்தில் கத்துகிறார்.

684. Yield

Forms: yield - yielded - yielded - yielding

Meaning 1: உருவாக்குகிறது, விளைச்சல், லாபம் போன்றவைகள் கிடைத்திருக்கிறது அல்லது ஈட்டியிருக்கிறது.

- The research yielded the good result - ஆராய்ச்சி நல்ல தீர்வை உருவாக்கியது.
- The company yielded more profit - கம்பனி அதிக லாபத்தை ஈட்டியது. அதாவது கம்பனிக்கு அதிக லாபம் கிடைத்திருக்கிறது.

பாடம் - 5

பண்புகள் சார்ந்த வார்த்தைகள்

Chapter - 5

Properties Words (Adjectives)

1. Able

PhraseMeaning 1: subj be able to do sth (*syn: can do sth*) - do என்ற செயலை செய்ய முடியும்.

- a. I am able to swim / I can swim - என்னால் நீந்த முடியும்.

2. Absent

Meaning 1: பள்ளி, கூட்டம் போன்றவைகளுக்கு ஒருவர் வரவில்லை அல்லது ஆஜராகவில்லை அல்லது கலந்துக்கொள்ளவில்லை.

- a. He is absent from the school (*pat: be absent from sth*) - அவர் பள்ளிக்கு வரவில்லை.

3. Acceptable

Meaning 1: ஏற்றுக்கொள்ள கூடிய

- a. The machine is not in acceptable standard - இயந்திரம் ஏற்றுக்கொள்ள கூடிய தரத்தில் இல்லை.

PhraseMeaning 1: It is acceptable (for sb) to do sth - do என்ற செயலை செய்வது sbக்கு ஏற்றுக்கொள்ள கூடிய விசியம் ஆகும்.

- b. It is acceptable for me to wear the chain - செயினை அணிவது எனக்கு ஏற்றுக்கொள்ள கூடிய விசியமாக இருக்கிறது.

4. Active

Meaning 1: ஒன்றில் அல்லது ஒரு செயலில் சுறுசுறுப்பாக இருக்க கூடிய அல்லது மிகுந்த ஆர்வத்துடன் இருக்க கூடிய.

- a. He is active - அவர் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர் ஆவார்.
 b. He is active in reading books (*pat: be active in doing sth*) - அவர் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.
 c. He take an active interest in the game / He take an active part / role in the game - அவர் போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் அல்லது முழுமனதுடன் கலந்து கொள்கிறார்.

PhraseMeaning 1: sth is active - sth செயல்படுகிறது அல்லது வேலை செய்கிறது.

- d. The virus is active at low temperature - வைரஸ் குறைந்த வெப்பநிலையில் செயல்படுகிறது.

5. Actual

Meaning 1: உண்மையான / நிஜமான / சரியான (*pat: actual noun*)

- a. The actual price is Rs 20 - உண்மையான அல்லது சரியான விலை 20 ரூபாய் ஆகும்.

PhraseMeaning 1: In (actual) fact, sent1 - உண்மையில், sent1ன் பொருள். (*syn: actually / really*)

- b. In actual fact / In fact / Actually, I don't know anything - உண்மையில், எனக்கு எதுவும் தெரியாது.

6. Additional

Meaning 1: இன்னும் அதிகமான அல்லது இன்னொரு பொருள் (*syn: extra*)

- a. You give additional / extra bed - நீங்கள் எனக்கு இன்னொரு படுக்கை கொடுங்கள்.
 b. You pay the additional amount - நீங்கள் இன்னும் அதிகமான தொகையை செலுத்துங்கள்.

489. Wide

Meaning 1: அகலமான, பலதரப்பட்ட

- The road is wide - ரோடு அகலமாக இருக்கிறது.
- The road is 10 meter wide - ரோடு 10 மீட்டர் அகலமாக இருக்கிறது.
- The movie attracts wide / wider audience - படம் பலதரப்பட்ட பார்வையாளர்களை கவருகிறது.

490. Wild

Meaning 1: காட்டில் வசிக்கக்கூடிய (குறிப்பு: domestic என்றால் வீட்டில் வசிக்கக்கூடிய என்று அர்த்தம்)

- The tiger is a wild animal - புலி காட்டில் வசிக்கக்கூடிய விலங்கு ஆகும்.

PhraseMeaning 1: He went wild - அவன் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான்.

491. Wise

Meaning 1: அறிவுள்ள / புத்திசாலியான

- He is a wise man - அவர் அறிவுள்ள மனிதர் ஆவார்.
- It is wise to eat here (pat: It is wise to do sth) - இங்கு சாப்பிடுவது புத்திசாலிதனமான செயல் ஆகும். அல்லது, இங்கு சாப்பிடுவது புத்திசாலிதனமானது ஆகும்.

492. Worthwhile

Meaning 1: நன்மை தருகிற / பயனுள்ள / மிக முக்கியமான

- It is worthwhile job - இது மிக முக்கியமான அல்லது பயனுள்ள வேலை ஆகும்.
- It is worthwhile to study civil (pat: It is worthwhile to do sth / It is worthwhile doing sth) - கட்டுமானம் சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பது நன்மை தரக்கூடியது ஆகும்.

493. Wrong

Meaning 1: தவறான

- This is wrong answer - இது தவறான விடை ஆகும்.
- It is wrong to slap him (pat: It is wrong to do sth) - அவனை கன்னத்தில் அறைவது தவறானது ஆகும்.

PhraseMeaning 1: You are wrong - நீங்கள் செய்தது தவறு / நீங்கள் தவறானவர்.

PhraseMeaning 2: There is something wrong / Something is wrong - ஏதோ பிரச்சனை இருக்கிறது.

PhraseMeaning 3: What is wrong with sb ? - sbக்கு என்ன பிரச்சனை?

PhraseMeaning 4: sb1 / sth1 got something wrong with sb2 / sth2 - sb1 / sth1க்கு sb2 / sth2ஆல் பிரச்சனை இருக்கிறது.

- I got something wrong with the shoe - எனக்கு காலணியினால் ஏதோ பிரச்சனை இருக்கிறது அல்லது வருகிறது.

PhraseMeaning 5: There is nothing wrong - எதுவும் பிரச்சனை இல்லை.

பாடம் - 6

**பேசும் ஆங்கிலத்தின் மனோதத்துவம்
பகுதி 2**

Chapter - 6

Psychology of Spoken English
Part 2

பாடம் - 7

**ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தின்
உரையாடல்கள்**

மற்றும்

அவைகளின் தமிழாக்கம்

Chapter - 7

**Hollywood English Movie Dialogues
And
Their Tamil Translation**

முக்கிய குறிப்பு

இங்கு குறிப்பிட்டுள்ள ஆங்கில வாக்கியங்கள் ஹாலிவுட் திரைப்படத்தின் உரையாடல்கள் ஆகும். இவைகளை நீங்கள் கவனித்தீர்களானால், பேசுவதற்கான ஆங்கில வாக்கியங்கள் பெரும்பாலும் சாதாரண வாக்கியங்கள் ஆகும். நீங்களும் ஆங்கிலம் பேசுவதற்கு சாதாரண வாக்கியங்களையே பயன்படுத்துங்கள். இங்கு முக்கியமாக இன்னொரு சிறப்பு என்னவென்றால், பெரும்பாலான வாக்கியங்கள் Present Tense-ல் இருக்கிறது.

நீங்கள் நேர்முக தேர்வுக்கு வரும்போது இதுமாதிரி குறைந்தது ஹாலிவுட் திரைப்படத்தின் 50 உரையாடல்களுக்கு (50 வாக்கியங்களுக்கு) மொழிபெயர்ப்பு செய்து வரவேண்டும். இதற்காக மற்றவரை பார்த்து எழுதாதீர்கள். நீங்களே சுயமாக தயார் செய்யுங்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால் எங்களை அல்லது உங்கள் நண்பர்களை அணுகுங்கள்.

1. Hey Billy, Look here - ஹாய் பில்லி, இங்கே பார் அல்லது இங்கே கவனி.
2. Are you all right, Billy? - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, பில்லி?
3. Careful there - அங்கே கவனமாக இருங்கள்.
4. You are going to knock somebody over - நீங்கள் யாரையாவது கீழே தள்ளி விட போகிறீர்கள் அல்லது இடிக்க போகிறீர்கள்.
5. Hey, you know what, I am saying stop - ஹாய், உங்களுக்கு தெரியுதா என்ன, நான் நில்லுன்னு சொல்கிறேன்,
6. This is your room, Come on. I don't like it, Why not? - இது உன்னுடைய அறை. வா, எனக்கு இதை பிடிக்கவில்லை. ஏதனால் பிடிக்கவில்லை?
7. Smell the walls - சுவர்களை முகர்ந்து பார்.
8. You know what? They just need a fresh coat of paint - உனக்கு தெரியாதா என்ன? அவைகளுக்கு புதுமையான பெயிண்ட் தேவைபடுகிறது.
9. You can pick the color - நீங்கள் கலரை தேர்ந்தெடுங்கள்.
10. I don't want to go to school, mom - அம்மா, நான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை.
11. I am going to be the new kid. It is the worst thing ever - நான் தான் பள்ளியில் புது மாணவராக இருப்பேன். இருக்கிறதலேயே இது தான் மிகவும் மோசமான ஒன்று ஆகும்.
12. How will I even know where to go? - எங்கே செல்வது என்று எனக்கு கூட எப்படி தெரியும்?
13. I want to meet your teacher - நான் உங்களுடைய ஆசிரியரை சந்திக்க விரும்புகிறேன்.
14. And I want to see your class room and just make sure that everything is OK - நான் உன்னுடைய வகுப்பறையை பார்க்க விரும்புகிறேன், எல்லாம் நல்லபடியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வதற்காக தான்.
15. Don't put anything in my lunch bag like a little note, Don't worry. I won't - என்னுடைய மதிய உணவு பையில் சிறு குறிப்பு போல எதையும் வைக்காதீர்கள். கவலைபடாதே, நான் அதை செய்யமாட்டேன்.
16. Once you get settled in and get all your toys out - நீங்கள் இயல்பு நிலைக்கு வந்தவுடன், உங்களுடைய பொம்மைகளை வெளியே தூக்கி போடுங்கள்.
17. Look, there is a new kid - பார், புது குழந்தை அல்லது மாணவர்.